



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,939 — FRIDAY, JUNE 8, 1956

(Published by Authority)

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
Land Sales by the Government Agents —		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—		
Eastern Province	—	Land Acquisition Notices	758
North-Western Province	—	Notices under the Land Development Ordinance	761
North-Central Province	—	Land Redemption Notices	—
Province of Uva	—	Miscellaneous Land Notices	762
Province of Sabaragamuwa	—	Lands under Peasant Proprietor Scheme	—

Part V published with this Issue contains list of applications for Public Carriers' Permits for use of Lorries for Fee or Reward, &c.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 194 OF 1956

Reference No R/Q 103/J 55 S 464.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, May 30, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

I

SCHEDULE

II

Government Agent, Assistant Government Agent or other authorized officer

Description of Land

The Government Agent, Colombo District, or other officer authorized by him

Two allotments of land, totalling in extent 4A. 2R. 3 7P., called Delgahawatta Estate, bearing assessment Nos 390, 388, 388/1 and 388/2, Nawala Road, situated at Nawala, within the Urban Council limits of Kotte, Colombo D. R. O's Division, Colombo District, surveyed and described as lots 8 and 9 in preliminary plan A 3,969.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 195 OF 1956

Reference No. LH/B. 118/J 56 H 195

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, May 30, 1956.

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

753 — J. N B 55365—896 (6/56)

E 1

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Kalutara District, or other officer authorized by him	An allotment of land, in extent about 4A 2R 1P, called Pimbunalande, situated at Haltota, Raigam Kotala, Kalutara District; and bounded as follows — North by the land called Hakurugedemyakumbura claimed by W. R. Fonseka and others, East by the land called Batagahadenyakumbura claimed by A. Charles and others; South by the land called Koskandewatta claimed by P. Guneris Perera, M. Mohs, M. Karolis Perera and others; West by the land called Puwakgahakumbura claimed by Y. Agonis Appu and others.	

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 196 OF 1956

Reference No Q. B. 112/J/TW/597/53

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in Column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, May 31, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Colombo District, or other officer authorized by him	Lots 1 2 and 3 in preliminary plan A 3,918	

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 197 OF 1956

Reference No. LW 3940/J 55 & 515

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, May 31, 1956

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development

I	SCHEDULE	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>		<i>Description of Land</i>
The Government Agent, Badulla District, or other officer authorized by him	A portion, in extent about 3 acres of the land called Arumudalagoda, situated in Horobokka Village, Polwatte Wasama D R O's Division of Battala, Badulla District, and bounded as follows — North by Devala land (uncultivated), East by the land called Arumudalagodakanda, South by the land claimed by A. Wattuhewa, on lease West by paddy fields called Horobokkevaya	

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Declaration under Section 5

I Charles Percival de Silva, Minister of Lands and Land Development hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Two portions, totalling in extent about 2A 2R 20P out of the land called Melville Gardens (Mahadangewatte), situated at Moratuwella Salpiti Kotala, Colombo District and bounded as follows —

- (1) North by lands claimed by P. Clelia Fernando, Annis Mendis and Miss S D L Fernando
East by the remaining portions of the same land,
South by land claimed by Mrs. Wimalasari Fernando,
West by the Railway line
- (2) North by land claimed by M. Arthur Mendis,
East by the Railway line,
South by land claimed by Mrs. Wimalasari Fernando
West by fore-shore

Ref No QA/273/J.56 C 61
Colombo, May 19, 1956

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

All that land called Rathupaswalalanda, in extent about 3A 3R 01², situated at Belummahara, Sryane Korale West, Meda Pattuwa, Colombo District, and bounded as follows —

North by the land called Rathupaswalalanda claimed by W. P. Abaran Appuhamy,
East by land called Rathupaswalalanda claimed by W. Herath Perera and D. A. Manona and part of village road,
South by Cemetery and the land called Kongahawatta claimed by P. L. Perera,
West by the land called Kongahawatta claimed by P. L. Perera

Ref No J/QA 283/J56 L 109 (VE)
Colombo, May 28 1956

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

All that land called Wetakeiyagahawatta, in extent about 1 $\frac{1}{2}$ acres situated at Angulana, Salpiti Korale, Colombo District, and bounded as follows —

North by properties claimed by Mrs. A. de Mel and Mr. C. O. de Mel,
East by property claimed by Mr. M. Alfred Fernando,
South by properties claimed by Mr. U. Peter Fernando and Mrs. U. Lucia Fernando and others;
West by Sea Beach Road

Ref. No. QA 285/J56 C174
Colombo, May 19, 1956

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 5A. 2R. 0P out of the land called Pambahena Estate, situated in the Village of Gungathena, Yataganhulaha North, Udabulungama, Kandy District, and bounded as follows —

North by Colombo-Gungathena P. W. D. Road.
East by Bulatwala Ela *alias* Kammal Ela,
South by a portion of the same land (in tea)
West by Paddy Land

Signified by me

C. B. P. Perera,
Permanent Secretary
Ref. No J/55 H505/LD4021
Colombo, April 11, 1956

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An extent of about 1 acre out of the land called Pelakoswattehena (lot 27 in F V P 147), situated in Watukanda Village, Garuwa Pettu West, Hambantota District, and bounded as follows —

North by V. C. Road,
East by lot 33 in supplement No 1 to F V P 147,
South and West by remaining portion of the same land (lot 27 in F V P 147)

(Crown land—L. D. O. allottee's interests to be acquired)

Ref No J/J 55 E 338 (LD 7334)
Colombo May 8, 1956

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

My No. LA/ED/29/56.

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

Two portions, totalling in extent about 2 acres out of the land called Mudunepitagocharawatta and Mudunepitahenyaya, situated in Missala Village, Gallawa Palata, Weuda Wilh Hatpattu, Kurunegala District and bounded as follows —

North by lots Nos. 122, 121 and 33 in F V P 829,
East by lot 20 in F V P 829;
South by lots 164 and 118 in F V P 829,
West by lot No 66 in F V P 829

Ref No J/56 E 72,
Colombo, May 28, 1956.

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

My No LA/ED/30/56.

I, Charles Percival de Silva Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

A portion, in extent about 2 acres, of the land called Tolabogalagawahena *alias* Kanavehenyaya *alias* Madanghamulaheua *alias* Diganhena *alias* Lewdeniya Estate, situated in Lewdeniya Village, Poamandala Palata, Dambadeni Hatpattu, Kurunegala District, and bounded as follows —

North by the land called Bulughamulakele—lot 2C in F V P. 422,
East by Stream ;
South and West by portions of the same land—lot 2D in F V P 422

Ref. No J/56 E 90
Colombo, May 28, 1956.

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

Reference No LA/7337/J/HLG/894

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An extent of 0A. 0R 36 2P out of the lands called Mahayaya Estate and Benowatta *alias* Makandura Estate, situated in Makandura, Wetakeyawa and Hendiyagala Villages, Pitigal Korale, Katugampola Hatpattu, Kurunegala District, surveyed and described as lots 72, 73, 74, 75 (F. V. P. 276), 11, 12 (F. V. P. 277), 33, 34, 35, 36 and 37 (F. V. P. 285) in Combined Supplement No. 1 to F V. PP 276, 277 and 285

Ref No J/HLG/894
Colombo, May 28, 1956

C. P. DE SILVA,
Minister of Lands and Land Development.

LA 3543/J 56 C 52

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent approximately 7A 1R 20P out of the land called De Mel Estate, situated at Iranwila, Pitigal Korale South, Chilaw District ; and bounded as follows —

North by the land called Iranwila Estate,
East by Road (Lancu Adipara),
South by Crown land,
West by Foreshore

Colombo, May 9, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

LA 3499/J 55 T 229

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An allotment of land, in extent about 4 acres, called Mahawatte *alias* Mihillagahawatta, situated in the Village Headman's Division of Anganpitiya, Pitigal Korale South, Chilaw District, and bounded as follows —

North by land claimed by D. M. Weerakody and Bolawatta-Dankotuwa P W D Road,
East by lands claimed by N. J. Kurera, A. D. James Appuhamy and T. H. Elaris Silva,
South by land claimed by Mrs. M. A. T. Perera ;
West by land claimed by William Jayawartha

Colombo, December 1, 1955

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE NATIONAL HOUSING ACT, No. 37 OF 1954

Certificate under Section 49

BY virtue of the powers vested in me by section 49 of the National Housing Act, No. 37 of 1954, I, Tikiri Bandara Ilangaratne, Minister of Labour, Housing and Social Services, do hereby certify that the land described below should be acquired by the Government for the purpose of being made available for the carrying out of any housing object within the meaning of section 2 of that Act

Colombo, May 31, 1956

T B ILANGARATNE,
Minister of Labour, Housing and Social Services.

DESCRIPTION

Three portions of land out of the lands called Backmegahaowita *alias* Siyambalagahaowita, Paragahaowita, Kuunduwatte and Pelangahaowita, situated at Gangodawila within the Urban Council limits of Kotte in the Palle Pattu of Salpiti Korale, Colombo District, Western Province, together with a right of way thereto from the P W D. road from Mihhana to Gangodawila, more fully described in the Schedule below

SCHEDULE I

The portion of land bearing lot Nos 3, 6, 7, 8, 9, 10, 11 and 12 of the aforesaid land, in plan No. 112, dated December 4, 1955, prepared by Mr. T. D. G. Amarasinghe, Licensed Surveyor and Leveller, in extent about 0 A. 3 R. 18 7 P., bounded as follows —

North Part of the same land, marked lots 1, 2 and 4 in the plan No. 112, dated December 4, 1955, prepared by Mr. T. D. G. Amarasinghe, Licensed Surveyor and Leveller ;

East, South and West. Part of the same land being reservation for road and so described in the said plan No. 112, dated December 4, 1955, prepared by Mr. T. D. G. Amarasinghe, Licensed Surveyor and Leveller

SCHEDULE II

The portion of the aforesaid land bearing lot Nos 13, 14 and 15 in plan No 112, dated December 4, 1955, prepared by Mr. T. D. G. Amarasinghe, Licensed Surveyor and Leveller, in extent about 0 A 1 R 13 0 P, bounded as follows —

- North Part of the same land being a reservation for a road, and so described in the said plan No 112, dated December 4, 1955, prepared by Mr. T. D. G. Amarasinghe, Licensed Surveyor and Leveller,
 East Part of the same land marked lot 16 in the said plan No 112, dated December 4, 1955, prepared by Mr. T. D. G. Amarasinghe, Licensed Surveyor and Leveller,
 South Ditch shown in the said plan No 112, dated December 4, 1955, prepared by Mr. T. D. G. Amarasinghe, Licensed Surveyor and Leveller,
 West Part of the same land marked lot 28 in plan No 84, dated December 23, 1946, prepared by Mr. E. S. Tudugalle, Licensed Surveyor.

SCHEDULE III

The portion of the aforesaid land bearing lot No 9B in plan No 111, dated December 4, 1955, prepared by Mr. T. D. G. Amarasinghe, Licensed Surveyor and Leveller, bounded as follows —

- North Lot 9A in plan No 111, dated December 4, 1955, by Mr. T. D. G. Amarasinghe, Licensed Surveyor and Leveller,
 East Road from Gangodawila to Mirihana,
 South Part of same land marked lot 10 in plan No 84, dated December 23, 1946, prepared by Mr. E. S. Tudugalle, Licensed Surveyor,
 West Part of the same land marked lot 29, and shown as reservation for road in plan No. 84, dated December 23, 1946, by Mr. E. S. Tudugalle, Licensed Surveyor.

SCHEDULE IV

A right of way to the lands described in schedules I, II and III above from the P. W. D. road from Mirihana to Gangodawila along the existing road, bounded on the—

- North By land called Pelangahaowita belonging to Wickremasinghe;
 East By lot 29 of plan No 84 aforesaid,
 South By lots C and D of plan No 84 aforesaid and land called Hmgarangolleowita belonging to Elisahamy,
 West By the P. W. D. road from Mirihana to Gangodawila, through that part of lot 29 in plan No. 84 aforesaid which is not affected by the amendments contained in plan No 112 aforesaid, and through land marked reservation for a road in plan No 112 aforesaid.

Reference No. MA/AC/1978/53.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose.—

Description of the lands to be acquired

Preliminary plan No. A 3,935 Thumbugasyaya, Ward No. 25, Thumbugasyaya (within the Municipal limits of Colombo), Colombo District, Western Province

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Parts of premises bearing assessment Nos 60, Kuula Road and, 6 and 10, Chitra Lane	Garden contains 3 coconut trees 50 years, 1 veal tree, 1 kottan tree 15 years, 2 plantain bushes, 1 arecanut tree 20 years, and parts of zinc wood shed and wire fence	Mrs L. P. P. Gunatilaka of Patana Estate, Gotatuwa, Angoda	0	0	11.20
2	Part of premises bearing assessment No 66, Kuula Road	Garden contains 4 coconut trees 40 years, 1 coconut tree 5 years, 2 mango trees 20 years, 1 ealamudu tree 30 years, and parts of tiled masonry boutique and masonry drain	Mrs U A Pereira of 76, Kuula Road, Colombo	0	0	12.45
3	Do	Part of garden (no cultivation)	The Colombo Municipal Council and Mrs U A Pereira of 76, Kuula Road, Colombo	0	0	0.20
4	Part of premises bearing assessment No 15, Chitra Lane	do	The Colombo Municipal Council and Dr W L W Ludekens of 15 Chitra Lane, Colombo	0	0	0.11
5	Part of premises bearing assessment No 16/1, Chitra Lane	Path	K. V P Euphrasia and K V D Clara, both of 16/1, Chitra Lane, Colombo	0	0	0.54
6	Part of premises bearing assessment No 18/16, Chitra Lane	Part of garden (no cultivation), contains part of an overhanging concrete hood of tiled masonry house and part of dry fence	Mrs K V. D Theodore of 18/16 Chitra Lane, Colombo	0	0	0.74
7	Do	Part of garden (no cultivation)	The Colombo Municipal Council and Mrs. K V D. Theodore of 18/16, Chitra Lane, Colombo	0	0	0.26
8	Part of premises bearing assessment No G 18, Chitra Lane	Gravel Road	The Colombo Municipal Council	0	0	3.03
9	Part of premises bearing assessment No G 18, Chitra Lane	Gravel Road	Aithui Weerakoon of 18/19, Chitra Lane Colombo	0	0	5.50
10	Part of premises bearing assessment No 18/16, Chitra Lane	Garden contains flower plants and part of masonry wall	do	0	0	0.34
11	Part of premises bearing assessment No 24, Chitra Lane	Garden contains 1 papaw tree 3 years, plantain bushes and a cadjan mud house	H E Jansz of Stag Lane, Thumbugasyaya, Colombo	0	0	18.77
12	Part of premises bearing assessment No G 18/6-8, Chitra Lane	Garden contains 2 coconut trees 40 years, 1 mango tree 20 years, 2 attia trees 3 and 10 years, 2 muungu trees, 10 years, 1 bel tree 10 years, 3 papaw trees 1 year and plantain bushes	A E de Alwis of 18/6, Chitra Lane, Colombo	0	0	9.15

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P
13	Part of premises bearing assessment No. G 41/1, Chitra Lane	Garden contains 2 coconut trees 40 years, 1 mango tree 10 years, 1 papaw tree 4 years, a tiled masonry latrine and a masonry drain	K. Milla de Silva of 41/3, Chitra Lane, Colombo	0 0 2 13
14	Part of premises bearing assessment No. G 41/1, Chitra Lane	Part of garden (no cultivation)	The Colombo Municipal Council	0 0 0 06
15	Do	do.	Crown	0 0 0 08
Total				0 1 24 56

Lots 1-5 on July 25, 1956, at 2 30 p m
 Lots 6-10 on July 26, 1956, at 2 30 p m
 Lots 11-15 on July 27, 1956, at 2.30 p m

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me, at the Municipal Office, Colombo, on the aforesaid dates and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 17, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

Municipal Commissioner's Office,
 Town Hall,
 Colombo, June 1, 1956

W. GOPALAWA
 Municipal Commissioner, Colombo, and
 Acquiring Officer

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No R/Q 99.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —
 Description of the land to be acquired. —

P. P. S. 3,969. Village—Nawala

Lot	Name	Description	Name of Claimant	Extent A R P
6	Millogahawatte Estate assessment Nos 15, 15/1, 15/2, and 15/3, Galpote Road	Coconut garden containing 2 tiled masonry buildings, 1 tiled masonry latrine, 1 masonry well and open waste land containing 4 abandoned Air Raid Shelters	H. M. Pereira, 'Sri Palee' Rajaguriya	3 0 02 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri on June 30, 1956, at 10 30 a m and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before June 20, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
 Colombo, May 30, 1956

U. A. GUNARATNE,
 Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Reference No QA 271/J56 823

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following lands which is required for a public purpose —

Description of the land to be acquired

Preliminary plan A 3,993. Village—Laxapathiya

Lot	Name of Land	Description	Names of the Claimants	Extent A R P
1	Kapurubandarawatta, assessment No 51A, Ernest Place	Garden	S Susma Fernando, S Indira Fernando, S Chandra Fernando, and S Rani Fernando, all minors and children of S Joseph Fernando, and K Nellie Roslin Fernando, both of No 5, Lady Evelyn de Soysa Road, Idama, Moratuwa	0 0 6 0
2	Kapurubandarawatta alias Kowilawatta and Dawatagahawatta parts of assessment Nos 69/1, 69/2 and 69/2A, Laxapathiya Road	Coconut garden	Mrs W D Fernando, c/o S. James Rodrigo Laxapathiya, Moratuwa	1 2 15 6

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at Colombo Kachcheri, on July 21, 1956 at 11 a.m and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 14, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
 Colombo June 4, 1956.

U. A. GUNARATNE
 Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. R/Q 4340/21

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

P. P. A 3,984 Village—Kotikawatta

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Kongahawatta	Part of coconut garden (no cultivation)	Mr M C Rodrigo, Kotikawatta, Angoda	0	0	1.3
2	Bakrnigahawatta	Coconut garden	Mrs P A Gunaratne, Kotikawatta, Angoda	0	0	3.9

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Colombo Kachcheri, on July 23, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 10, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, May 22, 1956

U. A. GUNARATNE,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD 4841

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

A portion of land called Dalhousie Estate in extent 5 A. 1 R. 33.6 P., situated in Sitagangula village, Ambagamuwa Korale, Uda Bulatgama Division, Kandy District, Central Province, surveyed and described as lots 1, 2, 5, 6 and 8 in P. P. A 2,319, as per details below. —

Lot	Name of Claimant	Extent		
		A	R	P.
1	Muttusamy Suppiah of Dalhousie Estate, Maskeliya	4	0	16.8
2	Muttusamy Suppiah of Dalhousie Estate, Maskeliya, disputed by D G Cornelis Appuhamy of Gangulatenna, Maskeliya	0	0	28.2
5	Muttusamy Suppiah of Dalhousie Estate, Maskeliya	0	0	5.2
6	Do.	1	0	18.4
8	Do.	0	0	5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on July 18, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 11, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kandy, June 2, 1956

A. T. MURPHY,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. LD 4873

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

An allotment of land in extent 18A. 0R. 31P called and known as Dikdeniyahena, situated in Kirinda Village, Gangapahala Korale, Uda Palata Division, Kandy District, and more particularly described as lots 1 and 2 in preliminary plan No. A 2,335 —

Lot	Names of Claimants	Extent		
		A.	R	P
1	R. L. Illankoon of Kirinda Walawwa, Gampola	18	0	16
2	Ditto disputed by H. M. Bisomenika of 8, Galkohegedera, Kotagaloluwa, Hordeniya	0	0	15

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on July 13, 1956, at 12 noon, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 11, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kandy, June 4, 1956

A. T. MURPHY,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Please quote my No in all correspondence

Reference No LA/ED/8/53/J/E/668/53

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose

Description of the land to be acquired

As decided by the Minister of Lands and Land Development in his Declaration No. J/E/668/53 of March 12, 1956, published in the *Government Gazette* No 10,910 of April 6, 1956

An extent of 1A 3R 37 4P, out of the land called Hindakawalawa*ta, situated in Epaladeniya Village, Yatikaha Korale North, Katugampola Hatpattu in Kurunegala District, surveyed and described as lot 293 in supplement No 3 of F. V P 2,155

All persons interested in the aforesaid land to be acquired are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kurunegala Kachcheri, on July 12, 1956, at 9 30 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 4, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, May 30, 1956

B. H. DE ZOUSA,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

N B—Please quote this reference number in all correspondence in this connection

Reference No LA/LG/55/39/J 55 LG 82

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose, viz, for a public well at Waguruwela —

Description of the land to be acquired

As decided by Honourable the Minister of Lands and Land Development in his Declaration No J 55 LG 82 of April 21, 1955, published in the *Government Gazette*, No 10,794 of May 13, 1955.

An extent of 0A. 0R. 2 9P out of the land called Maandagahapillewa, situated in Waguruwela Village, Pitigala Korale, Katugampola Hatpattu, Kurunegala District, and more particularly described as lot 15 in Supplement No 2 to Final Village Plan 262

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, on July 20, 1956, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 12, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, June 2, 1956

B. H. DE ZOUSA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LL/A 5758

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose

Description of the land to be acquired

Sup No. 3 to F. V. P. No. 202, Watupitiya Village, Meda Pattu, Nawdun Korale, Ratnapura

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
374	Dohgahahena	Garden contains jak, coconut, kaju breadfruit, papaw, orange, kottan, murunga trees 1-4 years plantain bushes, manoc, betel, yams and vegetables, a permanent school building with masonry walls and cadjan roof and two temporary buildings with mud walls and cadjan roof and chena	Buildings constructed by Rural Development Society of Pahalala Watupitiya. Cultivation by the school children and Headmaster of Watupitiya S. M. School. Claimed by Y. Kiripuncha, Y. Nadana, G. M. Pethanmali, and Sakiyamanannalage Gunadasa (minor, guardian Sakiyamanannalage Sawwa), all of Watupitiya, Nivitigala	1 1 08 5 A. R. P.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Ratnapura Kachcheri, on July 27, 1956, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 19, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

Important All title deeds by which claimants claim possession of ownership of the land to be acquired shall be produced before me at the ministry

The Kachcheri,
Ratnapura, May 31, 1956

J. J. G. AMURTHANAYAKA,
Assistant Government Agent.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No LM 5552

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Plan No A 830. Village—Hottimulla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Delkotehena Kotugodella	Coconut garden contains 2 temporary houses, 78 coconut trees, 73 coconut plants and 47 arecanut trees	T L Cyril of Hottimulla D. E. Fairweather of Shell Co., Kolonnawa, D. M. de Silva of Homadulla Estate, Homagama, Mrs O. Hermon of Watagoda Estate, Matale and Mrs. G. Hermon of Thalagama Estate, Nakiadeniya	1	3 37 9
2	Dolkotehena	Coconut garden contains a temporary building, 197 coconut trees, 4 jak trees, 41 arecanut trees, 1 kottan tree, 3 breadfruit trees, 3 mango trees, 2 lime trees, 2 orange trees, 3 kadju trees and 2 kapok trees	K K Somapala, c/o H. M. Kulatunga, Kg/Ilpangamuwa School, Nelundeniya	3	2 15 4

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kegalla Kachcheri, on July 26, 1956, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 19, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kegalla, June 2, 1956

D ALUWIHARE,
Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No. L'M 5578.

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Plan No. A 832. Village—Hinguloya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Hajarlagewatta	School premises contains 4 rubber trees and a temporary school building	M A M Abdul Rahman of Hinguloya, M A M Deen Marikkar of Kiringadeniya and M A M. S. Marikkar of Hinguloya	0	0 14 1

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Mawanella Resthouse, on July 27, 1956, at 2 30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 20, 1956, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kegalla, June 2, 1956

T. S. THURAIAPPAN,
Assistant Government Agent

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF A LAND KACHCHERI TO SELECT A PERSON TO RECEIVE A GRANT

NOTICE is hereby given that the Assistant Government Agent of Hambantota District will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 12 noon on Saturday, July 21 1956, at the Getamanna Junior School, to select a person to receive a grant for the Crown Land, particulars of which is given below

The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance, as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948

Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him

Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Hambantota

June 2 1956

A C L ABEYESUNDARA,
Assistant Land Commissioner

Particulars of the land referred to above

Lot	Name of Permit-holder or Applicant	Extent	
		A.	R. P.
773 & 771	Welhwarusa Kande Liyana Arachchige Don Davith of Getamanna North Belaita	5	1 15

My No LRO/APL 4017
G. A's No LM 133

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT A PERSON TO RECEIVE A GRANT

NOTICE is hereby given that the Government Agent, Puttalam District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 11 30 a.m. on Wednesday, July 4, 1956, at the Puttalam Kachcheri to select a person to receive a grant for the Crown land particulars of which are given below

2. The grant will be subject to all the conditions contained in the first schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948
3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.
4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Puttalam

Colombo, June 2, 1956.

A C L ABEYESUNDERE,
Assistant Land Commissioner

Particulars of Land referred to above

Serial No.	Plan No. and Village	Lot No	Name of Permit Holder and Address	Extent A. R. P.	Reference	
					LRO/APL	LM.
1	P P A 1,214—Kirimetiya East	1	Abeywickrema Sinhabahu Mudiyanse- lage Ariyadasa, Haldanduwana, Dankotuwa	1 3 39	4017	133

Miscellaneous Land Notices

LS 3547

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that the Padikaramaduwa Co-operative Agricultural Production and Sales Society has applied for a lease of a piece of Crown land about one acre in extent, from the Civic Centre of Tracts 1-3, Right Bank, Huruluwewa Scheme, Hurulu Palata, Anuradhapura District for the purpose of erecting a store thereon

2. The land which is conveniently situated for the purpose in view is available. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others

- (a) Term 99 years,
- (b) Rent Re 1 per annum subject to revision at the end of every 30 years provided that the revised rent will not exceed the rent for the period immediately preceding by more than 50 per cent,
- (c) The lessee shall, within six months from the date of commencement of the lease, erect a store on the land to the satisfaction of the Government Agent, Anuradhapura
- (d) The lessee shall use the land as a site for a store and for no other purpose

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, June 8, 1956.

W W J MENDIS
for Land Commissioner

2. This land which is conveniently situated is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- (a) Term 99 years,
- (b) Rent Rs 100 per annum, subject to revision every 30 years provided the revised rent shall not exceed the rent recovered during the preceding period by more than 50 per cent.,
- (c) The lessee shall, within one year from the date of commencement of the lease and to the satisfaction of the Government Agent Polonnaruwa, erect permanent buildings on the land to serve as Stores, Office, Meeting Hall, Garage, Threshing floor, labour Wadiyas and quarters,
- (d) The lessee shall use the land as a site for constructing the buildings referred to in (c) above and for no other purpose

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, June 8, 1956

W W J MENDIS,
for Land Commissioner

LS 3497

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs Jayasinghe Don Janis Appuhamy and Dissanayake Mudiyanse-lage Tisahamy of Yalkumbura—trustees of the Yalkumbura Rural Development Society—have applied for a lease of a piece of Crown land about half an acre in extent from lot 20 in V P 577, situated in Ittanawatte Thanayamgama, Wellassa Division, Badulla District, for the establishment of a Community Centre and a play ground

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- (a) Term 5 years,
- (b) Rent Re 1 per annum
- (c) The lessees shall, within six months from the commencement of the lease erect a building on the land to serve as a Community Centre and establish a play-ground to the satisfaction of the Government Agent, Badulla.

LJ 737 (LS)

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that the Co-operative Agricultural Production and Sales Society, Minneriya, has applied for a lease of a piece of Crown land, about one acre in extent from lot 276 in I S P P 7, situated in Hingurakgoda, Polonnaruwa District, for the purpose of erecting Stores, Office, Meeting Hall, Garage for two lorries, Threshing floor, labour Wadiyas and quarters for the other employees thereon

(d) The lessees shall use the land as a site for a Community Centre and play-ground and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, June 8 1956
W W J MENDIS,
for Land Commissioner

3 The lease will be given unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, June 8, 1956.
W W J MENDIS
for Land Commissioner

LS 2394

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE
CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs Wirakoon Mudiyanselage Punchmahatmaya and Ranpati Viyannalaye Agonis—trustees of the Rural Development Society, Silogama—have applied for a lease of a piece of Crown land, about $\frac{1}{2}$ acre in extent from lot 15 in F V P 562, situated in Hirdenigoda, Kadawata-Meda Korales, Ratnapura District, for the purpose of erecting a meeting hall thereon

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others

- (a) Term 5 years,
- (b) Rent Re. 1 per annum;
- (c) The lessees shall, within one year from the date of commencement of the lease, erect a meeting hall on the land to the satisfaction of the Government Agent, Ratnapura,
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose.

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, June 8, 1956
W. W J MENDIS,
for Land Commissioner

LS 1588

**NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs Boluwane Badahelage Samel, Geekiyana Badahelage Kirappu, Goluwa Badahelage Ranappu, Goluwa Badahelage Punchmaide and Baranandu Badahelage Menik Appu, all of Pohuna, Imbulpe—trustees of the Alutnuwara Pottery Society—have applied for the lease of a piece of Crown land, about $\frac{1}{2}$ acre in extent, from lot 6 in F V P 440, situated in Kottagoda, Ratnapura District, for the construction of a store thereon

2 This land does not contain any plantation and is in scrub jungle. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others

- (a) Term 5 years,
- (b) Rent Re. 1 per annum,
- (c) The lessees shall, within six months from the date of the commencement of the lease, erect a store on the land to the satisfaction of the Government Agent, Ratnapura,
- (d) The lessees shall use the land as a site for a store and for no other purpose

RATNAPURA DISTRICT, TENDERS FOR THE RIGHT TO MINE FOR PLUMBAGO IN CROWN LANDS

NOTICE is hereby given that the Government Agent of Ratnapura District (hereinafter called the Government Agent), will sell by tender the lease of the right to mine for Plumbago in the Crown lands described in the schedule hereto, subject to the following conditions.—

(1) Tenders, which must be enclosed in sealed envelopes superscribed 'Tenders for the lease of Plumbago mining rights', will be received at the Ratnapura Kachcheri until 10.30 a.m., on July 10, 1956, when they will be opened. All persons making tenders must be present in person at the Ratnapura Kachcheri on the above date and time or satisfy the Government Agent by some duly accredited agent that the tender is made in good faith

(2) No tender below the upset premium indicated in the schedule in respect of each land will be accepted. The Government Agent reserves to himself the right of rejecting any or all tenders

(3) The person whose tender is accepted shall deposit the full amount of his tender at once and such further sum (not exceeding Rs 1,000 and not less than Rs 100 per acre or part thereof in respect of each land described in the schedule hereto) as may be required by the Government Agent by way of security for the due fulfilment of the conditions on which the tender is accepted

(4) The successful tenderer shall enter into a mining lease within ten days of his being required to do so by the Government Agent. In the event of his failure to do so or of breach of any of the conditions on which his tender is accepted the successful tenderer shall be liable to forfeit any deposit made by him

(5) On payment of the tendered amount and the sum required as security the successful tenderer shall be entitled to receive a mining permit, pending issue of the lease, and to commence mining on receipt thereof

(6) Such lease will contain the following conditions, amongst others.—

- (a) The term of each lease shall in the first instance be that indicated against each land in the schedule hereto with an option of renewal for a further term of the same duration,
- (b) The lessee shall, on the dates and in the manner specified in the lease in respect of each and every year of the term pay to the Government Agent—
 - (i) a sum calculated at five per cent of the estimated value of the entire quantity of the plumbago won from the land, or
 - (ii) a sum of Rs 100 per acre or part of an acre whichever amount is greater,
- (c) the lessee will be entitled to utilize all such timber growing on the land as may be required by him for operations incidental to the purpose of the lease, after obtaining permission from the Government Agent and after payment to the Government Agent at the Ratnapura Kachcheri the royalty in respect of such timber

(7) If at any time after the sale of the lease, but before the issue of the indenture of lease it appears to the Government Agent that the sale of the said lease was owing to some mistake or oversight but for which the same would not have been offered or put up for sale or that there is pressing need for the retention of the said land by the Crown, the Government Agent may declare the

said sale cancelled and thereupon the purchaser shall be entitled to a refund of any deposit made by him but to no compensation or any other relief whatsoever

(8) No guarantee is given of the existence of plumbago in these lands

(9) For any further particulars regarding this lease, application should be made to the Government Agent, Ratnapura

The Kachcheri,
Ratnapura, May 31, 1956.

J J G AMIRTHANAYAGAN,
for Government Agent.

Schedule referred to

<i>Description of Land</i>	<i>Situation</i>	<i>Upset Premium Rs c</i>	<i>Term of the lease</i>
(1) Hoendalukinna, being part of lot 102 in village plan 752 in extent about 2 acres	Walalgoda in Kolonna Korale	200 0	3 years
(2) Miyanawitarammalkandamukalana, being lots 28, 29 and 30 in final village plan 35 in extent 2 A. 2 R. 34 P	Miyanawita in Atakalan Korale	900 0	5 years
(3) Ganapitamukalana, being lots 525 and 526 in final village plan 219 in extent 5 A. 1 R. 5 P.	Kalandana (part) in Kuruwita Korale	500 0	5 years
(4) Yakanatanahena, being lot 667 in F V P 159, in extent 2 acres	Delwala in Nawadun Korale	300 0	5 years

III වෙනි කොටස—ඉඩම්

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

අංක ෧෮ ෪ 285/එච් 56 සී 174

1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ පල්ලි කෝරළේ අතුලුතෝ පිහිටි අක්කර 1 1/2 ක පමණ විශාලකම ඇති වැටකෙසියගහවත්ත යන ඉඩම ඊට මායිම් —

උතුරට ඒ ද මැල් තෝනාමහගම සහ සී ඩී ද මැල් මොනා අයිතිකම් කියන ඉඩම, නැගෙනහිරට ඇම් ඇල් ප්‍රති ප්‍රනාන්දු මහතා අයිතිකම් කියන ඉඩම, දකුණට සු පිටර් ප්‍රනාන්දු මහතා සහ සු ලුසියා ප්‍රනාන්දු තෝනාමහගම සහ අනිත් අය අයිතිකම් කියන ඉඩම, බස්නාහිරට වැල්ල පැර

සී පී ද සිල්වා
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 මැයි 19 වැනි දින
කොළඹ

අංකය කිව් ඒ 279/ජේ 56 සී 65

1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ පල්ලි කෝරළේ මොරවුල්ලේ පිහිටි මෙල්ලේ ආර්ථික සේවා (මාදුන්ගහවත්ත) නමැති ඉඩමෙන් අ 2 රු 2 ප 20 ක පමණ විශාලකම ඇති ඉඩම් කොටස් 2 ක ඊට මායිම් —

- (1) උතුරට පී සිසිලියා ප්‍රනාන්දු අර්තෝලීස් මැන්ඩ් සහ ඇස් ඇල් සී ප්‍රනාන්දු තෝනාමහගම සහ අයිතිකම් කියන ඉඩම නැගෙනහිරට එම ඉඩමෙහි අතිරි කොටස දකුණට විමලසිරි ප්‍රනාන්දු තෝනාමහගම සහ අයිතිකම් කියන ඉඩම බස්නාහිරට ජේල් පැර
- (2) උතුරට ඇම් ආනර් මැන්ඩ් අයිතිකම් කියන ඉඩම නැගෙනහිරට ජේල් පැර දකුණට විමලසිරි ප්‍රනාන්දු තෝනාමහගම සහ අයිතිකම් කියන ඉඩම, බස්නාහිරට මුහුදු වැල්ල

සී පී ද සිල්වා
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 මැයි 19 වැනි දින
කොළඹ

අංකය කිව් 283/ජේ 56 ඇල් 109 (38)

1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි

෦෧ 3

1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කොළඹ දිස්ත්‍රික්කයේ බටහිර සියනාකෝරළේ මැදපත්තුවේ බැඳුම්ගර පිහිටි අක්කර 3 සී, රු 6 3 ක පමණ විශාලකම ඇති උතුරු පස්වලපත්තුව නමැති ඉඩම, ඊට මායිම් —

උතුරට බිබ්ලි පී ඒ ඔක් අල් ප්‍රනාන්දු අයිතිකම් කියන උතුරු පස්වල පත්තුව යන ඉඩම, නැගෙනහිරට බිබ්ලි පී ඒ ඔක් අල් පස්වල පත්තුව යන ඉඩම, ගමේ පාරේ කොටසක්, දකුණට මිනිකන්ත සහ පී. ඇල් පෙරේරා අයිතිකම් කියන කෝන්ගහවත්ත යන ඉඩම, බස්නාහිරට පී ඇල් පෙරේරා අයිතිකම් කියන කෝන්ගහ වත්ත යන ඉඩම

සී පී ද සිල්වා
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 මැයි 28 වැනි දින
කොළඹ

1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලත්ගම කොට්ඨාශයේ උතුරු යටිතැනුලග ගිනිගත්තේන ගමෙහි පිහිටි පබ්ලිකා වත්තෙන් ප්‍රමාණයෙන් අ 5 රු 2 ක් වූ ඉඩම් කැබැල්ලට මායිම් —

උතුරට කොළඹ-ගිනිගත්තේන ප්‍රසිද්ධ පාර, නැගෙනහිරට බුලත්වෙල ඇල නොහොත් කම්මල් ඇල, දකුණට එම ඉඩමේ කොටසක් (තෝ); බස්නාහිරට කුඹුර

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

අත්පත් කොට සහතික කළේ
සී බී පී පෙරේරා,
සාර්ව ලේකම් තැන

අංකය ඇල් සී 4941 ජේ 55 එච් 505

1956 අප්‍රේල් 11 වැනි දින
කොළඹ

1954 ජූනි 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධි විධාන යටතේ ලබාගන්නා බවත් 1950 හෝ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පම්බන්තොට දිස්ත්‍රික්කයේ බටහිර ගිරුවා පත්තුවේ වතු කන්ද යන ගම් පිහිටි පැලකොස් වත්තෙන් (අංක 147 අවසාන ගම් සීමයෙහි 27 වැනි කැබැල්ල) නමැති ඉඩමෙන් අක්කරයක් පමණ වූ බිම් ප්‍රමාණයට මායිම්

උතුරට ගම්සහ පාරු, නැගෙනහිරට 147 අවසාන ගම් සීමයෙහි 1 අතිරේකයේ 33 කැබැල්ල, දකුණට සහ බස්නාහිරට අතිරි කොටස (147 දරණ ප්ලාන්යේ 27 කැබැල්ල), (ඊරිය සතු ඉඩම් ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දී තිබෙන බිම් කැබැල්ලේ අයිතිවැසිකම් ලබාගැනීම)

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

ජේ 55 ර 338/ඇල් සී 7534

1956 මැයි 8 වැනි දින
කොළඹ

මගේ අංකය ඇල් ඒ/ඊඩී/30/56/පේ 56 ඊ 90

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

වෙනත් වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ චාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙණි හත්පත්තුවේ පොරමඩල පළාතේ ලෙව්දෙනිය නමැති ගමෙහි පිහිටි නොලබේගලගාමාවාසේ න නොහොත් කනාවේ හේන්රිකය නොහොත් මාදන්ගහමුල්හේන් න නොහොත් ලෙව්දෙනිය ඇස්වෙලි නමැති ඉඩමෙන් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අන්තර් 2 ක පමණ විශාලත්වයක් ඇති ඉඩම, ඊට මායිම් —

උතුරට බුලුගහකැපේ නො 422 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ නො 2 ඩී දරණ බිම් කැබැල්ල, නැගෙනහිරට ඇල දකුණට සහ බස්නාහිරට එම වන්නේ කොටස්, නො 422 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ නො 2 ඒ දරණ බිම් කැබැල්ල

ඩී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

1956 මැයි 28 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ඒ/7337

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

වෙනත් වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ චාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ පිරිගල් කෝරළේ මාකදුර, වැටකෙයට යන ගොන්දියගල නමැති ගම්වල පිහිටි මහයාගමන් සහ බෙහෝ වන්න නොහොත් මාකදුර වන්න නමැති ඉඩම් වලින් 72, 73 74 75 (ඇල් ඒ පී 276) 11 12 (ඇල් ඒ පී 277) 33 34, 35 36 සහ 37 (ඇල් ඒ පී 285) ද වන නො 276, 277 සහ 285 දරණ අවසාන ගම් මැනීමේ ඒකාබද්ධ පළමුවන අතිරේකයේ මාන වඩා විස්තරව පැවැත්වෙන බිම් කැබලි වන අ 0, ෭ 0 3 36 2 ක විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණය

ඩී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

අංකය පේ/එට්/ඇල් ඒ/894
1956 මැයි 28 වැනි දින
කොළඹ

මගේ අංකය ඇල් ඒ/ඊඩී/29/56/පේ 56 ඊ 72

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

වෙනත් වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ චාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ වැටකඩ්ලිගත්පත්තුවේ ගල්ලව පළාතේ මිරිස්සල නමැති ගමෙහි පිහිටි මුදුනේපිටගෙදරවත්ත යන මුදුනේ පිටතේන්රියා යන ඉඩමවලින් පහත සඳහන් මායිම් තුළ පිහිටි අක්කර 2 ක පමණ විශාලත්වයක් ඇති ඉඩම —

උතුරට අංක 829 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ නො 122 121 සහ 33 දරණ බිම් කැබලි, නැගෙනහිරට අංක 829 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ නො 20 දරණ බිම් කැබලි, දකුණට අංක 829 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ නො 164 සහ 118 දරණ බිම් කැබලි, බස්නාහිරට අංක 829 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ නො 66 දරණ බිම් කැබලි

ඩී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

1956 මැයි 28 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ඒ 3199/පේ 56 ඊ 229

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

වෙනත් වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ චාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත සඳහන් කරන ලද මායිම් ඇතුළත පිහිටා තිබෙන හලාවල දිස්ත්‍රික්කයේ දකුණු පිරිගල් කෝරළේ අත්තන්පිටිය යම්මුලැරු නැතහොත් කොට්ඨාශයේ පිහිටි මහවත්ත නොහොත් මිහිල්ල ගහවත්ත යිසන අක්කර 4 ක් පමණ විශාල ඉඩම කොටසක් —

උතුරට ඩී ඇම් මිරිකොඩි උරුම කියන ඉඩම සහ බෝලවත්තදත්තොවුට පී බබ්ලිච් බී පාර, නැගෙනහිර අක් පේ යුරේරා ඒ බී ජේම්ස් අල්ප්‍රහම් සහ පී එච් ඊට්ටර්ස් යන අයවලුන් උරුම කියන ඉඩම දකුණට ඇම් ඒ පී ජෙජේරා මහත්මිය උරුම කියන ඉඩම, බස්නාහිරට විලියම් ජයවීර උරුම කියන ඉඩම

පී බී බුලන්කුලමේ
බඩම හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

1956 දෙසැම්බර් 1 වැනි දින
කොළඹ

අංකය ඇල් ඒ 3543/පේ 56 ඩී 52

1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

වෙනත් වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954 අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ චාර්ල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත සඳහන් කරන ලද මායිම් ඇතුළත පිහිටා තිබෙන හලාවල දිස්ත්‍රික්කයේ දකුණු පිරිගල් කෝරළේ ඉරන්විලේ පිහිටා තිබෙන ඩී මෙල් ඇස්වෙලි කියන අක්කර 7 රුඩ් 1 පර්චස් 20 ක් පමණ වූ ඉඩමෙන් කොටසක් —

උතුරට ඉරන්විලේ ඇස්වෙලි කියන ඉඩම නැගෙනහිරට පාර (උත්තී අභිපාර) දකුණට ආණ්ඩුවේ ඉඩම බස්නාහිරට මුදු වෙරළ

ඩී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති

1956 මැයි 9 වැනි දින
කොළඹ

අම්ප/පස/1978/53

කැබැල්ල 9

1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙහි සංශෝධනය කරණ ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7෧෧නි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහජන කටයුත්තකට අවශ්‍යවී තිබෙන පහත සඳහන් ඉඩම් 1954෧෪ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙහි සංශෝධනය කරන ලද පරිදි 1950෧෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7වන කොටසේ (1) වන උප කොටසේ ප්‍රකාර, රජය මගින් ලබාගන්නට අදහස් කරණ බව මම මෙයින් දැනුම් දෙමි

ලබාගන්නට තිබෙන ඉඩම්වල විස්තරය —

බස්නාහිර පළාතේ කොළඹ දිස්ත්‍රික්කයේ (කොළඹ නාගරික සීමාව තුළ) තිබීගියායේ අංක 25 දරණ තිබීගියායේ කොට්ඨාසය මූලික සැලැස්ම අංක ෪ 3935

කැබැල්ල : 1.

ඉඩමේ නම විත්‍රා මාවතේ තක්සේරු අංක 6, 10 සහ කිරුළ පාරේ 60 දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය අවුරුදු 50ක පොල්ගස් 3ක්, වෙරළ ගස් 1ක්, අවුරුදු 15ක කොරිවත් ගස් 1ක්, කෙසෙල් පඳුරු 2ක්, අවුරුදු 20ක පුච්ඤා ගස් 1ක් සහ සිත් තහවුල් ලී මුච්චක් සහ කම්බු වැටක කොටස් ද ඉඩමේ තිබේ, අයිතිකම් කියන්නා අංශොඩ ගොනුවලට පත්වන්නේ එල් පී ඩී ගුණතිලක මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 11.20

කැබැල්ල : 2.

ඉඩමේ නම කිරුළ පාරේ තක්සේරු අංක 66 දරණ ඉඩමේ කොටසක්, විස්තරය අවුරුදු 40ක පොල් ගස් 4ක්, අවුරුදු 5ක පොල් ගස් 1ක්, අවුරුදු 20ක අඹගස් 2ක්, අවුරුදු 30ක එරමුදුගස් 1ක් සහ උළු සෙවිලි කපරුරු කළ කඩයක සහ කපරුරු කළ කාණුවක කොටස් ද ඉඩමේ තිබේ, අයිතිකම් කියන්නා කොළඹ කිරුළ පාරේ අංක 76හි යූ එ පෙරේරා මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 12 45

කැබැල්ල : 3.

ඉඩමේ නම කිරුළ පාරේ තක්සේරු අංක 66 දරණ ඉඩමේ කොටසක්; විස්තරය වගාවක් නැති ඉඩමේ කොටසක්; අයිතිකම් කියන්නා කොළඹ නාගරික සභාව සහ කොළඹ කිරුළ පාරේ අංක 76හි යූ එ පෙරේරා මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 20

කැබැල්ල : 4

ඉඩමේ නම විත්‍රා මාවතේ තක්සේරු අංක 15 දරණ ඉඩමේ කොටසක්; විස්තරය (වගාවක් නැති) ඉඩමේ කොටසක්, අයිතිකම් කියන්නා කොළඹ නාගරික සභාව සහ කොළඹ විත්‍රා මාවතේ අංක 15 හි දෙස්තර බිඳිලිව එල් බිඳිලිව ප්‍රවිනිත්ස්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 11.

කැබැල්ල : 5.

ඉඩමේ නම විත්‍රා මාවතේ තක්සේරු අංක 16/1 දරණ ඉඩමේ කොටසක්, විස්තරය වගාවක් නැති ඉඩමේ කොටසක්, අයිතිකම් කියන්නා කොළඹ, විත්‍රා මාවතේ අංක 16/1 හි කේ වි ටී යූජ්ජේසියා සහ කේ ටී ඩී ක්ලේරා ප්‍රමාණය අ 0 රු 0 ප 0 54

කැබැල්ල : 6

ඉඩමේ නම විත්‍රා මාවතේ තක්සේරු අංක 18/16 දරණ ඉඩමේ කොටසක්, විස්තරය වගාවක් නැති ඉඩමේ කොටසකි මෙහි උළු සෙවිලි කපරුරු කළ ගෙයක එල්ලෙන කොන්ක්‍රීට් පියස්සක් සහ ලී වැටක කොටසක් ද තිබේ; අයිතිකම් කියන්නා කොළඹ විත්‍රා මාවතේ අංක 18/16හි කේ ටී ඩී තියබෝර් මහත්මිය; ප්‍රමාණය අ 0, රු 0, ප 0, 74

කැබැල්ල : 7

ඉඩමේ නම විත්‍රා මාවතේ තක්සේරු අංක 18/16 දරණ ඉඩමේ කොටසක් විස්තරය (වගාවක් නැති) ඉඩමේ කොටසක්, අයිතිකම් කියන්නා කොළඹ නාගරික සභාව සහ කොළඹ, විත්‍රා මාවතේ අංක 18/16හි කේ ටී ඩී තියබෝර් මහත්මිය ප්‍රමාණය අ 0 රු 0, ප 0 74

කැබැල්ල : 8

ඉඩමේ නම විත්‍රා මාවතේ තක්සේරු අංක ෪18 දරණ ඉඩමේ කොටසක්, විස්තරය බොරලු පාර, අයිතිකම් කියන්නා කොළඹ නාගරික සභාව, ප්‍රමාණය. අ 0, රු 0, ප 3.03

ඉඩමේ නම විත්‍රා මාවතේ තක්සේරු අංක ෪18 දරණ ඉඩමේ කොටසක්, විස්තරය බොරලු පාර, අයිතිකම් කියන්නා කොළඹ, විත්‍රා මාවතේ අංක 18/19 හි ආනර් විරකෝන්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 5 50

කැබැල්ල : 10

ඉඩමේ නම විත්‍රා මාවතේ තක්සේරු අංක 18/15 දරණ ඉඩමේ කොටසක්, විස්තරය මල් පැල සහ කපරුරු කළ තාප් පයක කොටසක් ද ඉඩමේ තිබේ, අයිතිකම් කියන්නා කොළඹ, විත්‍රා මාවතේ අංක 18/19 හි ආනර් විරකෝන්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 0 34

කැබැල්ල : 11.

ඉඩමේ නම විත්‍රා මාවතේ තක්සේරු අංක 24 දරණ ඉඩමේ කොටසක්, විස්තරය අවුරුදු 3ක පැපොල් ගස් 1ක්, කෙසෙල් පඳුරු සහ අතු සෙවිලි වර්වරි ගෙයක් ද ඉඩමේ තිබේ, අයිතිකම් කියන්නා කොළඹ තිබීගියායේ ස්ටැන් ලේන්හි එච් ඊ ජැන්ස්, ප්‍රමාණය අ 0, රු 0, ප 18 77

කැබැල්ල : 12

ඉඩමේ නම විත්‍රා මාවතේ තක්සේරු අංක ෪ 18/6-8 දරණ ඉඩමේ කොටසක්, විස්තරය අවුරුදු 40ක පොල් ගස් 2ක්, අවුරුදු 20ක අඹගස් 1ක්, අවුරුදු 3ක සහ 10ක ආත්තා ගස් 2ක්, අවුරුදු 10ක මූරුංගා ගස් 2ක්, අවුරුදු 10ක බෙලි ගස් 1ක්, අවුරුදු 1ක පැපොල් ගස් 3ක් සහ කෙසෙල් පඳුරු ද ඉඩමේ තිබේ, අයිතිකම් කියන්නා කොළඹ, විත්‍රා මාවතේ අංක 18/6හි එ ඊ ජැන්ස්, ප්‍රමාණය අ 0, රු 0 ප 9 15

කැබැල්ල : 13

ඉඩමේ නම විත්‍රා මාවතේ තක්සේරු අංක ෪ 41/1 දරණ ඉඩමේ කොටසක්. විස්තරය අවුරුදු 40ක පොල් ගස් 2ක්, අවුරුදු 10ක මූරුංගා ගස් 1ක්, අවුරුදු 4ක පැපොල් ගස් 1ක්, උළු සෙවිලි කපරුරු කළ වැසිකිලියක් සහ කපරුරු කළ කාණුවක් ද ඉඩමේ තිබේ; අයිතිකම් කියන්නා කොළඹ විත්‍රා මාවතේ අංක 41/3හි කේ මිලි ද සිල්වා, ප්‍රමාණය අ 0, රු 0. ප 2 13

කැබැල්ල : 14.

ඉඩමේ නම විත්‍රා මාවතේ තක්සේරු අංක ෪ 41/1 දරණ ඉඩමේ කොටසක්, විස්තරය (වගාවක් නැති) ඉඩමේ කොටසක්, අයිතිකම් කියන්නා කොළඹ නාගරික සභාව, ප්‍රමාණය අ. 0, රු 0, ප 0.06.

කැබැල්ල : 15.

ඉඩමේ නම විත්‍රා මාවතේ තක්සේරු අංක ෪ 41/1 දරණ ඉඩමේ කොටසක්, විස්තරය (වගාවක් නැති) ඉඩමේ කොටසක්; අයිතිකම් කියන්නා රජය; ප්‍රමාණය: අ 0, රු 0, ප. 0.08.

එකතුව. අ 0, රු. 1, ප. 24.56.

1-5 කොටස් 1956 ජූලි 25 වන දින අ හා 2 30ට

6-10 කොටස් 1956 ජූලි 26 වන දින අ හා 2 30ට

11-15 කොටස් 1956 ජූලි 27 වන දින අ හා 2 30ට

ඉහත සඳහන් ඉඩම් පිලිබඳව අයිතිවාසිකම් කියා සිටින සියලු දෙනා විසින්ම, පුද්ගලිකව හෝ ලියවිල්ලකින් බලය දෙනු ලබන නියෝජිතයෙකුගේ මාගියෙන් හෝ, ඉහත සඳහන් දිනයන්හි කොළඹ නාගරික කායාලයේදී මා ඉදිරිපිට පෙනී සිටිය යුතුය නවද අයිති වාසිකම් කියා සිටින සියලු දෙනා විසින්ම ඔවුන්ගේ අයිතිවාසිකම් පිලිබඳ සභාවය එම ඉඩම් ලබාගැනීමේදී ඔවුන්ට අයවිය යුතු මුදල් ප්‍රමාණයන් ගැන සම්පූර්ණ විස්තර සහ ඒවා ගණන් බැලූ ආකාරය පිලිබඳ විස්තරන් පිටපත් දෙකක් සහිතව ලියවිල්ලකින් 1956 ජූලි 17 වැනි දින හෝ ඊට ප්‍රථම මා වෙත ලැබෙන්නට සැලැස්විය යුතුය

බිබිලිච්චි ගොපල් ලාව,
කොළඹ නාගරික කොමසාරිස් සහ ඉඩම්
ලබාගැනීමේ නිලධාරිනා

1956 ජූනි 1 වැනි දින
නාගරික කොමසාරිස් කායාලය නගර ශාලාව,
කොළඹ

අංකය අර්/කීව 99

අංකය කීව ඒ 271/පේ 56 ඇස් 23

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීම

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සැලැස්මෙහි අංකය ඇස් 3969 ගම—නාවල

කැබැල්ල 6.

ඉඩමේ නම ගල්පොත්ත පාරේ වටපිටම අංක 15, 15/1, 15/2 සහ 15/3 දරණ මිල්ලහවත්ත, විස්තරය උරුපෙහිලි කොට කපරුරු කළ ගොඩනැගිලි 2ක්, උරුපෙහිලි කොට කපරුරු කළ වැසිකිලියක්, කපරුරු කළ ලීදක් සහිත පොල් ඉඩම සහ අත්හළ ගුටන් ප්‍රහාරක ආවරණ ස්ථාන 4ක් සහිත මුඩුබිම, අයිතිකම් කියත්තා එව් ඇම පෙරේරා ශ්‍රියාලි, රාජගිරිය, ප්‍රමාණය අ 3, රු 0 ප 28

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූනි 30 වැනි දින පෙරවරු 10.30ට කොළඹ කම්පවරියේදී මා සම්මුඛව සුතුයි

තවද 1956 ජූනි 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

යු ඒ ගුණරත්න, ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

1956 මැයි 30 වැනි දින කම්පවරිය, කොළඹ

අංකය අර්/කීව 4340/21

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීම

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සැලැස්මෙහි අංකය ඒ 3984 ගම—කොට්ඨාසවත්ත

කැබැල්ල 1.

ඉඩමේ නම කෝන්ගහවත්ත විස්තරය පොල් ඉඩම අයිතිකම් තියත්තා ට ඒ ගුණරත්න මහාණ්ඩිය, පොරොත්තා අංශොඩ ප්‍රමාණය අ 0 රු 0 ප 13

කැබැල්ල 2

ඉඩමේ නම බන්ධනවත්ත විස්තරය පොල් ඉඩම අයිතිකම් තියත්තා ට ඒ ගුණරත්න මහාණ්ඩිය, පොරොත්තා අංශොඩ ප්‍රමාණය අ 0 රු 0, ප 39

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූනි 28 වැනි දින පෙරවරු 10ට කොළඹ කම්පවරියේදී මා සම්මුඛව සුතුයි

තවද 1956 ජූනි 10 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

උපාලි ඒ ගුණරත්න, ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

1956 මැයි 22 වැනි දින කම්පවරිය, කොළඹ

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීම

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ඒලැන් නො ඒ 3993 ගම—ලක්ෂපතිය

කැබැල්ල 1

ඉඩමේ නම කපුරුබණ්ඩාරවත්ත ආණ්ඩුව පෙදෙසේ පිහිටි වටපිටම නො 501 ඒ දරණ ඉඩම, විස්තරය ඉඩම, අයිතිකම් කියත්තෝ ඇස් සුයිම ප්‍රනාන්දු, ඇස් ඉන්ද්‍ර ප්‍රනාන්දු, ඇස් වන්ද්‍ර ප්‍රනාන්දු, ඇස් රාකි ප්‍රනාන්දු, සියලුදෙනාම බැලවයන් කරයෝ සහ ඇස් ජෝස් ප්‍රනාන්දු සහ කේ නෙලි රෝස්ලීන් ප්‍රනාන්දුගේ දරුවෝ දෙදෙනාම නො 5, ලෝකි එවිලින් ද සොයිසා පාර ඉඩම මොරටුව ප්‍රමාණය අ 0 රු 11, ප 6

කැබැල්ල 2

ඉඩමේ නම කපුරුබණ්ඩාරවත්ත නොහොත් කෝවිලවත්ත සහ දඹවගහවත්ත ලක්ෂපතිය පාරේ පිහිටි වටපිටම නො 69/1, 69/2 සහ 69/2 ඒ දරණ ඉඩම්වල කොටස්, විස්තරය පොල් ඉඩම අයිතිකම් කියත්තෝ බිබ්ලිඩි බී ප්‍රනාන්දු නෝනාමහත්මිය ඇස් ජේම්ස් රොබට්තු හා ජේ ලක්ෂපතිය මොරටුව ප්‍රමාණය අ 1 රු 2, ප 15 6

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූනි 21 වැනි දින පෙරවරු 11ට කොළඹ කම්පවරියේදී මා සම්මුඛව සුතුයි

තවද 1956 ජූනි 14 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

යු ඒ ගුණරත්න, ආණ්ඩුවේ උප ඒජන්තතුන

1956 ජූනි 4 වැනි දින කම්පවරිය, කොළඹ

1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීම

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954දී අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටී

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලත්ගම කොසායයේ අබගම කෝරළේ සීතලගල ගමෙහි පිහිටි බල්හවුඩි වත්තෙන් කොටසක් වූ ප්‍රමාණයෙන් අ 5, රු 1, ප 33 6ක් වූ ඉඩම නොහොත් මෙහි පහත විස්තර කරන ලද මූලික ඒලැන් නො ඒ 2,319.6 ලොට අංක 1, 2, 5, 6 සහ 8

කැබැල්ල 1.

අයිතිකම් කියත්තා මස්කෙළියේ බල්හවුඩි වත්තෙහි පදිංචි මුත්තුසාම් හුස්සඩියා ප්‍රමාණය අ 4 රු 0 ප 16 8

කැබැල්ල 2.

අයිතිකම් කියත්තා මස්කෙළියේ බල්හවුඩි වත්තෙහි පදිංචි මුත්තුසාම් හුස්සඩියා, මස්කෙළියේ ගඟලපැන්නේ පදිංචි බී ජි කෝරෙනේලිප් අප්පසාම් අරාච්චි කරයි, ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 28 2

කැබැල්ල 5.

අයිතිකම් කියත්තා මස්කෙළියේ බල්හවුඩි වත්තේ පදිංචි මුත්තුසාම් හුස්සඩියා, ප්‍රමාණය අ 0, රු 0 ප 5 2

කැබැල්ල: 6.

අයිතිකම් කියත්තා මස්කෙලියේ බල්ලවුසි ටන්තේ පදිංචි මුත්තුසාම් සුප්පයිසා ප්‍රමාණය අ 1 රු 0, ප 18 4

කැබැල්ල: 8.

අයිතිකම් කියත්තා මස්කෙලියේ බල්ලවුසි වත්තේ පදිංචි මුත්තුසාම් සුප්පයිසා ප්‍රමාණය අ 0, රු 0, ප 5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 18 වන දින පෙරවර 10ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 ජූලි 11 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සමභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ. ටී මුර්ති, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 ජූනි 2 වැනි දින කවිචේරිය, මහනුවර.

අංකය ඇල් ඩී 4873

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර --

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපළාත කොඳාහලේ ගහපාල කෝරළේ කිරිත්ද ගමේ පිහිටි අක්කර 18, පර්චස් 31ක් වූ මුල් ජලාන් නො ඒ 2,385 ලොරි නො 1 සහ 2 වශයෙන් හැඳින්වෙන දික්දෙකිය හේන නමැති ඉඩම

කැබැල්ල: 1.

අයිතිකම් කියත්තා ගම්පොල කිරිත්ද වලවවේ ආර් ඇල් ඉලන්කෝන්. ප්‍රමාණය අ 18, රු 0 ප 16

කැබැල්ල 2

අයිතිකම් කියත්තේ ගම්පොල කිරිත්ද වලවවේ ආර් ඇල් ඉලන්කෝන්, හොන්දෙකියේ කොටගල්ලොටුවේ නො 8 ගල්පොහේ ගෙදර එහි ඇම බිසෝ මැණිකා ආරාමුල් යැයි ප්‍රමාණය අ 0 රු 0 ප 15

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 18 වැනි දින දවල් 12ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 ජූලි 11 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සමභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ටී මුර්ති, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 ජූනි 4 වැනි දින කවිචේරිය, මහනුවර

මගේ අංකය ඇල් ඒ ඊ ඩී 8/53 ඡේ ඊ 668/53

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර --

1956 අප්‍රේල් 6 වැනි දින නො 10 910 දරණ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ 1956 මාර්තු 12 වැනි දින පො 20 8/468/53 දරණ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කවුගම්පොල හත්පත්තුවේ යටිතන නැගෙනහිර කෝරළේ ඇපලදෙකිය නම් ගමෙහි පිහිටි අ 1, රු 3 ප 37 4 ක විශාලත්වයක් ඇති හිඳකරවල වත්ත වන නො 2,155 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 3 වෙනි අතිරේකයේ නො 293 වැනි කැබැල්ල යයි මැන වඩා විස්තරව හැඳින්වෙන බිම් කැබැල්ල

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 12 වැනි දින පෙරවර 9 30ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 ජූලි 4 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සමභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

මගේ ඉහත සඳහන් අංකය සෑම ලියවිල්ලකම සඳහන් කරන්නා.

බී. එච්. ඩී සොයිසා, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 මැයි 30 වැනි දින කවිචේරිය, කුරුණෑගල

සෑම ලියවිල්ලකටම මගේ අංකය සඳහන් කරන්නා

මගේ අංකය ඇල් ඒ/ඇල් ජී/55/39 ඡේ 55 ඇල් ජී 82

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර --

1955 මැයි 13 වැනි දින නො 10,794 දරණ ලංකාණ්ඩුවේ "ගැසට්" පත්‍රයේ 1955 අප්‍රේල් 21 වැනි දින නො ඡේ 55 ඇල් ජී 82 දරණ ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කවුගම්පොල හත්පත්තුවේ පිහිටි කෝරළේ වතුරේවෙල නමැති ගමෙහි පිහිටි මරදගහපිල්ලෑව නමැති ඉඩමෙන් අ 0 රු 0, ප 2 9 ක විශාලත්වයක් ඇති නො 262 දරණ අවසාන ගම් මැනීමේ 2 වෙනි අතිරේකයේ නො 15 යයි වඩා විස්තරව හැඳින්වෙන බිම් කැබැල්ල

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 20 වැනි දින පෙරවර 9 30ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1956 ජූලි 12 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සමභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

බී එච් ඩී සොයිසා, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 ජූනි 2 වැනි දින කවිචේරිය, කුරුණෑගල

1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 වෛ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

අංක 202 දරණ අවසාන ගම් සිතියමේ 3 වෙනි අතිරේකය ගම— රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුන්න කෝරළයේ මැදපත්තුවේ වතුපිටිය කැබැල්ල. 374.

ඉටුමේ නම. දෙවනවරින්, විස්තර අවුරුදු 1 සිට 4 දක්වා වයසැති කොස්, පොල්, කපු, දෙල්, පැපොල්, දෙවම් කොට්ටන් සහ මුරුංගා ගස් ද, කොසෙල් පදුරු, මංඤ්ඤාක්කා, බුලත්, අල සහ එලවළු ද ඇති ඉඩම සහ පොල් අතු සෙවිලි හුනු බිත්ති සහිත සවිලි පාසැල් ගොඩනැගිල්ලක් ද, පොල් අතු සෙවිලි වර්වලි බිත්ති සහිත කාට්ටුකාලික ගොඩනැගිලි දෙකක් ද ඇති හේන, අයිතිකම් කියත්තෝ නිවිතිගල වතුපිටියේ පදිංචි වසි කිරිපුවා, වසි නදනා, ජී ඇම් පෙනත්මලී සහ ඇස් ගුණදස යන අය ඉඩමට අයිතිකම් කියනු ලැබේ; ප්‍රමාණය අ 1, රු 1, ප. 8.5

වතුපිටියේ ඉඩම සංවර්ධන සමිතිය මගින් ගොඩනැගිලි තනා තිබේ පාසැල් සිසුන් සහ ප්‍රධාන ගුරු මහතා විසින් ඉඩම වගාකර තිබේ

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 27 වැනි දින රජේ 10 ව රත්නපුර කවිවේදියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 ජූලි 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

සැලකිය යුතුයි—තමාගේ අයිතිය සම්බන්ධ ඇති සියලුම ලියකියවිලි විභාගය පවත්වන මේලාවේදී ඉදිරිපත් කළ යුතුයි

ජේ. ජේ. ජී අමර්සනායකම්, ආණ්ඩුවේ උප ඒජන්තවරයා

1956 මැයි 31 වැනි දින තැවිලිපිය රත්නපුර

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ප්ලාන් අංකය ට් 832 ග—ගිගුල්මිය

කැබැල්ල 1.

ඉඩමේ නම හප්පිආර්ලාගේවත්ත; විස්තරය පාඨශාලාවේ ඉඩම, රබර් ගස් 4 ක් සහ තාවකාලික ගොඩනැගිල්ලක් තිබේ, අයිතිකම් කියන්නෝ ගිගුල්මිය ඇම් ඒ ඇම් අඹුදල් රහිමන්, ඇම් ඒ ඇම් ඇස් මරික්කාර් සහ කිරිත්තදෙනියේ ඇම් ඒ ඇම් දිත් මරික්කාර්, ප්‍රමාණය අ 0, රු 0 ප 141

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 දේ ජූලි මස 27 වෙනි දින අපරාගත 2300 මාවතලේලේ තානායමේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 ජූලි 20 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

චී. ඇස්. තුරෙස්අප්පා, ආණ්ඩුවේ ඒජන්තවරයා

1956 ජූනි 2 වැනි දින කවිවේදිය, කැගල්ල

1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954 දේ අංක 39 දරණ ඉඩම් ලබා ගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950 දේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

ප්ලාන් අංකය ඒ 830 ග—ගොට්ටිමුල්ල

කැබැල්ල 1.

ඉඩමේ නම දෙල්කොට්ටේන, කෝටුගොඩැල්ල. විස්තරය තාවකාලික ගෙවල් 2 ක්, පොල් ගස් 78 ක්, පොල් පැල 78 ක් සහ පුවක් ගස් 47 ක් තිබෙන පොල් වත්ත, අයිතිකම් කියන්නෝ ගොට්ටිමුල්ලේ ටී ඇල් සිරිල්, කොලොන්නාවේ ඩී ටී පෙයර්වෙතර්, හෝමාගම හොමොදුල්ල වත්තේ ඩී ඇම්. ද සිල්වා, මාතලේ වටගොඩ වත්තේ ඩී හර්මන් මහත්මී සහ තාකියාදෙනියේ තලුන්ගම වත්තේ ටී හර්මන් මහත්මී, ප්‍රමාණය අ 1, රු 3, ප 379

කැබැල්ල 2.

ඉඩමේ නම දෙල්කොට්ටේන; විස්තරය තාවකාලික ගොඩ නැගිලි 1 ක්, පොල් ගස් 197 ක්, කොස් ගස් 4 ක්, පුවක් ගස් 41 ක්, කපු පුවක් ගස් 2 ක්, කොට්ට ගහක්, උටදෙල් ගස් 3 ක්, අඹ ගස් 3 ක්, දෙවි ගස් 2 ක්, දෙවම් ගස් 2 ක් සහ කපු ගස් 3 ක් තිබෙන පොල් වත්ත, අයිතිකම් කියන්නෝ කේ. කේ. කේ. මාලු, එම්. ඇම් කුලතුන්ග හාජේ, කේ ජී/ඉලිපත්ගමුව ොසැල, නොඑන්දෙනිය, ප්‍රමාණය අ 3, රු 2, ප 154.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1956 ජූලි 26 වැනි දින ජූ හා 10 ව කැගල්ලේ කවිවේදියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1956 ජූලි 19 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතවූ ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි

ඩී අළුවිහාරේ, ආණ්ඩුවේ ඒජන්තවරයා

1956 ජූනි 6 වැනි දින කවිවේදිය, කැගල්ල.

ඉඩම් සංවර්ධන පණත යටතේ කරනු ලබන නිවේදන

දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිවේදියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම දීම සඳහා දීමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සකු තෝරා ගැනීම පිණිස ගැටිමාත්තේ කණිෂ්ඨ පාඨශාලාවේදී 1956 ජූලි 21 වැනි සෙනසුරුදා දවල් 12 ට ඉඩම් සලකු කිරීමේ ආඥාපණත යටතේ ඉඩම් කවිවේදියක් හමිබන්තොට ආණ්ඩුවේ උප ඒජන්ත තුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ

2 1942 කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ 5 (1) වැනි වගන්තියෙන් හා 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීති රීතිවල 3 වෙනි නීතියෙන්ද සංශෝධනය කරන ලද පරිදි මෙම දීමනා පත්‍රය ඉඩම් සලකු කිරීමේ ආඥාපණතේ පළමුවැනි උපලේඛනයේ ඇතුළත් සියළුම කොන්දේසිවලට යටත් වෙනවා ඇත

3 ඉඩම් කවිවේදිය ලබාගනු කැමති සෑම අයෙක්ම ඉඩම් කවිවේදියට පැමිණිය යුතුයි නැතහොත් තමන් වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

4 මේ ඉඩම් කවිවේදිය පිළිබඳව දැනගතයුතු යමක් ඇතහොත් ටය ආණ්ඩුවේ දිසාපති තුමාගෙන් විමසා දැනගත යුතුයි

ඒ ඩී ඇල් අඹුසුන්දර, සහකාර ඉඩම් කොමසාරිස් තැන

1956 ජූනි 2 වෙනි දින කොළඹ

දීමට යන ඉඩමේ විස්තර අංක 296 දරණ අවසාන ගම් සිතියමේ අංක 8 දරණ අතිරේක කොපියේ සඳහන් කැබැලි නො 773 සහ 774 අළුසර පත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම වැලිවර්ස කන්තේ ලියන ආරවිවිගේ දෙන් දඩින්, උතුරු ගැටිමාත්ත, බෙලිඅත්තා, ප්‍රමාණය අ 5 රු 1, ප 15

ඉඩම් පිළිබඳ විවිධ නිවේදන

1948, රජයේ ඉඩම් පනතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

1948 රජයේ ඉඩම් පනතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුපු පළාතේ හුරුපු වැව යෝජනා ක්‍රමයේ දකුණු ඉවුරේ 1-3 දක්වා ඇති ප්‍රජා මණ්ඩල භුමිභාගයෙන් අක්කරයක පමණ ඉඩම් කැබැල්ලක් පවිකාරමඹුවේ සමුපකාර ගොවි ද්‍රව්‍ය නිපදවීමේ සහ අලෙවිකිරීමේ යම්තිය, ගබඩාවක් ගොඩනැගීම සඳහා, බද්දට ඉල්ලා ඇති බව මහජනයාට මෙයින් දැනුම් දෙමි

2 මේ අවශ්‍යතාවය සඳහා සුදුසු සේ පිහිටි ඉඩමක් නිබේ රජයේ සම්මත කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත දැක්වෙන කොන්දේසිවලට යටත් කොට බද්ද දීමට අදහස් කරනු ලැබේ —

- (අ) කාලය අවුරුදු 99 කි;
- (ඈ) බද්ද අවුරුද්දකට රුපියල් 1 කි (30 අවුරුද්දකට වරක් සංශෝධනය කිරීමටත් සංශෝධිත බද්ද ඊට පළමු බද්දට වඩා සියයට 50කට වඩා නොවැඩි වීමටත්),
- (ඉ) බදුකරු බද්ද පවත් ගන්නා දිනයේ සිට හය මාසයක් ඇතුළත අනුරාධපුරයේ දිසාපතිතුමාගේ සිත්ගන්නා පරිදි ඉඩමෙහි ගබඩාවක් තැනිය යුතුයි;
- (ඊ) බදුකරු බද්ද පවත් ගන්නා දිනයේ සිට හය මාසයක් නොගත යුතුයි.

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත බද්ද නොදිය යුතු බවට සැඟහන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළොත් බද්ද දෙනු ලැබේ

බබ්ලිව බබ්ලිව ජේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1956 ජුනි 8 වැනි දින කොළඹ.

බදුල්ල දිස්ත්‍රික්කයේ වෙල්ලස් පළාතේ නනයගම ඉත්තර වත්තේ පිහිටි 577 වැනි ගම් පිඹුරේ 20 වැනි කැබැල්ලෙන් අක්කර හයක පමණ බිම් ප්‍රමාණයක්, ප්‍රජාමණ්ඩලයක් සහ ක්‍රීඩා භූමියක් තැනීම සඳහා, යල්කුඹුර ආම් යංවර්ධන සමිතියේ භාරකාරයන් වන රාජසිංහ දෙත් ජේමිස් අප්පුහාමි සහ දිසානායක මුදියන්සේලාගේ නිසාහාමි යන මහත්වරු බද්දට ඉල්ලා ඇති බව මහජනයාට මෙයින් දැනුම් දෙමි

2 මේ අවශ්‍යතාවය සඳහා ඉඩමක් නිබේ රජයේ සම්මත කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත දැක්වෙන කොන්දේසි වලට යටත් කොට බද්ද දීමට අදහස් කරනු ලැබේ —

- (අ) කාලය අවුරුදු 5 කි,
- (ඈ) බද්ද අවුරුද්දකට රුපියල් 1 කි,
- (ඉ) බදුපු දිස්ත්‍රික්කයේ දිසාපති තුමාගේ සිත්ගන්නා පරිදි බදුකරු බද්ද පවත් ගන්නා දින සිට හය මාසයක් ඇතුළත ප්‍රජාමණ්ඩල ශාලාවක් සහ ක්‍රීඩා භූමියක් පිළියෙල කළ යුතු යි,
- (ඊ) බදුකරු ඉඩම් ප්‍රජාමණ්ඩලයක් සහ ක්‍රීඩා භූමියක් සඳහා පමණක් පැවිතිවිටි කළ යුතු යි

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත බද්ද නොදිය යුතු බවට සැඟහන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළොත් බද්ද දෙනු ලැබේ.

බබ්ලිව බබ්ලිව ජේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට.

1956 ජුනි 8 වැනි දින කොළඹ

1948 රජයේ ඉඩම් පනතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

පොළොන්නරුව දිස්ත්‍රික්කයේ ගිඟුරක්ගොඩ පිහිටි අධි ඇස් 3 පි 7 වැනි පිඹුරේ 276 වැනි කැබැල්ලෙන් අක්කරයක පමණ රජයේ ඉඩම් කැබැල්ලක් ගබඩා, කාර්යාල යම්තිය ශාලාවක්, ලොරි දෙකක් නතර කිරීමට ගරාජයක්, වී කෙවිමට බිමක්, කුලීකරු වාඩි සහ නිවාස සෑදීම සඳහා, මිත්තේරියේ සමුපකාර ගොවි ද්‍රව්‍ය නිපදවීමේ සහ අලෙවි කිරීමේ සමිතිය, බද්දට ඉල්ලා ඇති බව මහජනයාට මෙයින් දැනුම් දෙමි

2 අවශ්‍යතාවය සඳහා සුදුසු සේ පිහිටි ඉඩමක් නිබේ රජයේ සම්මත කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත දැක්වෙන අණ පනත්වලට යටත්කොට බද්ද දීමට අදහස් නිබේ —

- (අ) කාලය අවුරුදු 99 කි,
- (ඈ) බදු මුදල අවුරුද්දකට රුපියල් 100 කි (අවුරුදු 30කට වරක් සංශෝධනය කිරීමටත් සංශෝධිත බද්ද ඊට පළමු කාලයේ බද්දට වඩා සියයට පණහතර වඩා වැඩි නොවීමටත්),
- (ඉ) බදු මුදල අවුරුද්දකට රුපියල් 100 කි (අවුරුදු 30කට වරක් පොළොන්නරුවේ දිසාපති තුමාගේ සිත් ගන්නා ලෙස ඉඩමෙහි ගබඩා, කාර්යාල, සමිතිය ශාලාවක්, ගරාජයක්, වී කෙවිමට බිමක්, කුලීකරු වාඩි හා නිවාස සඳහාලික ලෙස ගොඩනැගිය යුතුයි,
- (ඊ) ඉ" කොටසේ දැක්වෙන ප්‍රයෝජනයන් සඳහා හැර වෙන අවශ්‍යතාවයන් සඳහා ඉඩම නො යෙදිය යුතුයි

3 මෙහි දැක්වෙන දිනයේ සිට සති හයක් ඇතුළත බද්ද නොදිය යුතු බවට සැඟහන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළොත් බද්ද දෙනු ලැබේ.

බබ්ලිව බබ්ලිව ජේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1956 ජුනි 8 වැනි දින කොළඹ.

1948 රජයේ ඉඩම් පනතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

උත්තර දිස්ත්‍රික්කයේ මැද කොරළේ කඩවත හිත්දෙතිගොඩ පිහිටි අවසන් ගම් පිඹුරට අයත් 15 වැනි කැබැල්ලෙන් අක්කර කාලක (1/4) පමණ රජයේ ඉඩම් කැබැල්ලක්, සිලෝගම් ආම් සංවර්ධන සමිතියේ භාරකාරයන් වන විරකෝන් මුදියන්සේලාගේ උංචි මහත්මයා සහ උත්තරාති විසන්තලාගේ අගෝනිය් රා මහත්වරු, සමිතිය ශාලාවක් සෑදීම සඳහා, බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බව මහජනයා වෙත මෙයින් දැනුම් දෙමි

2 අවශ්‍යතාවය සඳහා ඉඩමක් නිබේ රජයේ සම්මත කොන්දේසි වලට අමතර වශයෙන් පහත දැක්වෙන කොන්දේසි වලට යටත් කොට බදුදීමට අදහස් නිබේ —

- (අ) කාලය අවුරුදු 5 කි,
- (ඈ) බද්ද අවුරුද්දකට රුපියල් 1 කි
- (ඉ) උත්තරපුරයේ දිසාපති තුමාගේ සිත්ගන්නා පරිදි බදුකරු බිසින් බද්ද ආරම්භවන දිනයේ සිට අවුරුද්දක් ඇතුළත ඉඩමෙහි සමිතිය ශාලාවක් ගොඩනැගිය යුතුයි,
- (ඊ) බදුකරු ඉඩම් සමිතිය ශාලාවක් පිණිස හැර වෙන ප්‍රයෝජනයක් සඳහා නොගත යුතුයි

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත බද්ද නොදිය යුතු බවට සැඟහන හේතු ලියා මා වෙත ඉදිරිපත් නොකළොත් බද්ද දෙනු ලැබේ

බබ්ලිව බබ්ලිව ජේ මැන්දිස්, ඉඩම් කොමසාරිස් තුමා වෙනුවට.

1956 ජුනි 8 වැනි දින කොළඹ.

රත්නපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුව සත්තක ඉඩම්වල මිණිරන් හැරීමේ බල බදු දීම

9 මේ සම්බන්ධ වැඩිපුර කරුණු දැනගැනීම සඳහා රත්නපුර දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමාගෙන් ඉල්ලුම් කළ යුතුය

රත්නපුර දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා (මින් පසු ආණ්ඩුවේ ඒජන්තා තැන යනුවෙන්ද හඳුන්වන) විසින් පහත සඳහන් උප ලෙබනයෙන් විස්තර කරනු ලබන ආණ්ඩුවේ ඉඩම්වල, පහත සඳහන් කොන්දේසි පිට මිණිරන් හැරීමේ බල බදුදීම සඳහා ටෙන්ඩර් මගින් විකුණනු ලබන බව මෙයින් දන්වනු ලැබේ

සජ්ජේ ජ් අමර්ගනායකගේ, ආණ්ඩුවේ ඒජන්තාතුමා වෙතුවට

1956 මැයි 31 වැනි දින කවිවෙරිය රත්නපුර

1 ටෙන්ඩර් පත්‍ර මුද්‍රා ගබන ලද ලිඛිත කවර තුළ බහා එහි ඉහළ කෙළවරේ "මිණිරන් හැරීමේ බල බදු ඉල්ලුම් කරන ඉල්ලුම් පත්‍රය" යනුවෙන් ලියා 1956 ජූලි 10 වැනි දින පෙරවරු 10 30ට පෙර රත්නපුර කවිවෙරියට ලැබෙන්නට එවිය යුතුයි එදින ටෙන්ඩර් පත්‍ර කඩ බලනයට ඇත ඒ අවසානවේදී ඉල්ලුම්කරුවෝ තම තමන්ම හෝ තමන්ගෙන් නිසි බලය ලත් ඒජන්ත කෙනෙක් එවනට පැමිණ ටෙන්ඩර් පත්‍ර හරි බවට සාක්ෂි වශයෙන් ඔප්පු කළ යුතුයි

2 එක් එක් ඉඩම් වෙනුවෙන් උප ලෙබනයෙහි දක්වා තිබෙන අඩුම වශයෙන් ගෙවිය යුතු මුදලට අඩුම ටෙන්ඩර් පත්‍ර භාරගනු නොලැබේ ටෙන්ඩර් පත්‍රයක් හෝ සියල්ලම භාර නොගැනීමේ බලය දිසාපතිතුමා පැවරී ඇත

3 භාරගන්නාලද ඉල්ලුම් පත්‍ර හිමියන් ඒ ඒ ඉල්ලුම් පත්‍රවල සඳහන් සම්පූර්ණ මුදල් එමේලෙහිම තැන්පත් කළ යුතුය තවද ඉල්ලුම් පත්‍රයේ සඳහන් කොන්දේසි කඩකිරීම වැළැක්වීම සඳහා එක් එක් ඉල්ලුම් කරුවකු විසින් මුදලින් රුපියල් 1,000කට නොවැඩි මුදලක් (අඩු වශයෙන් අක්කරයකට නොහොත් එයින් කොටසකට රුපියල් 100 බැගින් දිසාපතිතුමාගේ නියමය පරිදි ඇප තැබිය යුතුයි

4 ආණ්ඩුවේ දිසාපතිතුමා උවමනා පරිදි භාරගත් ඉල්ලුම් පත්‍ර කරුවන් විසින් දින දහයක් ඇතුළතදී බදු ඔප්පුවට අත්සන් තැබිය යුතුයි. එසේ අත්සන් නොකළ අවසානවකදී හෝ ටෙන්ඩර් පත්‍රයෙහි සඳහන් කොන්දේසියක් කඩකළ අවසානවකදී එසේ කඩකළ තැනැත්තාගේ ඇප මුදල රාජසත්තක කරනු ලැබේ

5 ටෙන්ඩර් පත්‍රයෙහි සඳහන් මුදල හා ඇප මුදලද ගෙවීමෙන් පසු භාරගත් ටෙන්ඩර් පත්‍ර හිමි තැනැත්තාට බදු ඔප්පුවට දෙන තෙක් පහල් හැරීමේ බල පත්‍රයක් ලබාගෙන වැඩ පටන් ගැනීමට බලය තිබේ

6 බදු ඔප්පුවට පහත සඳහන් කොන්දේසි අයත් වේ —

- (අ) පළමුවැනි වතාවේ බදු කාල සීමාව මේ සමග අමුණා ඇති උප ලෙබනයෙහි සඳහන් එක් එක් ඉඩම ඉදිරියෙහි දක්වා තිබේ මෙම බදු කාල සීමාව බදුකාරයාට කාමරී පරිදි ඒ ඒ සමාන කාල සීමාවකට අලුත් කරගත හැක
- (ආ) බදුකාරයා විසින් බදු කොන්දේසියේ සඳහන් වන අයුරු ශාම අවුරුද්දක් පාසාම දිසාපතිතුමා වෙත පහත සඳහන් අන්දමින් මුදල් ගෙවිය යුතුයි
 - (1) බදු ඉඩමෙන් හැර ගොබ දමන ලද මිනිරන්වල වරිනාකමෙන් සියයට පහක් (5% හේ)
 - (11) අක්කරයකට හෝ එයින් කොටසකට රුපියල් 100 බැගින් හෝ එයින් වැඩි මුදල
- (ඉ) බදු ඉඩමේ තිබෙන ලී දඩු ආදිය පාවිච්චි කිරීමට දිසාපතිතුමාගේ බලය ලබාගැනීමෙන් පසුව ඒ ඒ ගත්වලට නියමිත රාජභාග මුදල ගෙවීමෙන් පසු පහල් වැඩට එම ලී දඩු යෙදවීමට බදුකාරයාට බලය තිබේ

7 ටෙන්ඩර් විකිණීමෙන් පසු බදු ඔප්පුව භාරදීමට ප්‍රථමයෙන් දිසාපතිතුමාගේ ප්‍රමාද දෝෂයකින් එම ඉඩම බදු දී ඇති බව අවබෝධ වුවහොත් හෝ ඉඩම විශේෂයෙන්ම ආණ්ඩුවට තබාගැනීමට උවමනා බව පෙනී ගියහොත් බද්ද අවලංගු කිරීමේ බලය හා බදු මුදල් ආපසුදීමේ බලය දිසාපතිතුමා සතු බවත් ඒ සම්බන්ධ කිසිම වත්දියක් ගෙවනු නොලබන බවත් මෙයින් දැනුම් දෙමි

8 මේ ඉඩම්වල මිණිරන් ඇති බවට කිසිම සහතික විමක් නොමැත.

අභ්‍යන්තර උප ලෙබනය		අඩුම විස්තර	පිරිසිට	ප්‍රමියම මුදල රු
(1)	හීන්දළුකිණි	වී පි කොලොන්නා කෝරළය, ජලානේ නො 752, ලොව 102ක් වලල්ගොඩ	කෝරළය,	200
(2)	මියන්විට	රම්මල්කන්ද අටකලන් කෝරළය, මුකලාන ඇෆ් වී පි 35 දරණ මියන්විට ජලානේ ලොව 28, 29 සහ 30 අ 2, රු 2, ප 34යි	කෝරළය,	900
(3)	තැන්පට	මුකලාන ඇෆ් කුරුමිටි කෝරළය, වී පි 219 දරණ ජලානේ ලොව කරදන කොටසක් 525 සහ 526—අ 5, රු 1, ප. 5	කෝරළය,	500
(4)	යකානටන	ගේන ඇෆ් වී නවදුන් කෝරළය, වී පි 150 දරණ ජලානේ ලොව දෙල්වල 667—අ. 2යි.	කෝරළය,	300

1948 රජයේ ඉඩම් පනතේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

අපත්තුවර මැරි කර්මාන්ත සමිතියේ භාරකාරයන් වන ඉමුල්පේ පොහුණේ පදිංචි බොලුවාන බඩහැලගේ සාමෙල්, හිතියන බඩහැලගේ කීරිඅප්පු, යොඵව බඩහැලගේ රනප්පු, ගොඵව බඩහැලගේ පුංචි ායිදේ සහ බරනන්වු බඩහැලගේ මැණික් අප්පු යන මොවුන් ගබඩාවක් සෑදීම පිණිස රත්නපුර දිස්ත්‍රික්කයේ කෝට්ටොඩ පිරි අංක 440 වැනි අවසාන ගම් පිටුපට අයිති 6 වැනි බිම්කවරියේ අක්කර බාගයක පමණ ආණ්ඩුවේ ඉඩම් කැබැල්ලක් බද්දට දෙන ලෙස ඉල්ලා ඇති බැව් මහජනයාට මෙයින් දන්වමි

2 මෙම ඉඩම කිසිම වගාවක් නොමැති ලපපු කැලයකි මෙම ඉඩම මෙකී වැඩියට දිය හැකිය මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ කොන්දේසි වලට යටත්කොට ඉඩම් කැබැල්ලක් දීමටද ආණ්ඩුවේ අදාය තිබේ. ඒ කොන්දේසි වලින් සමහරක් මෙසේය —

- (අ) කාලය අවුරුදු 5යි,
- (ආ) බද්ද අවුරුද්දකට රුපියල් 1යි,
- (ඉ) බදුකාරයන් විසින් බද්ද ආරම්භ වන දිනයේ පටන් අවුරුද්දක් ඇතුළතදී මේ ඉඩමේ ගබඩාවක් රත්නපුර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්තාතුමාගේ සිත්ගත්තා පරිද්දෙන් ඉදිකර යුතුයි,
- (ර) බදුකාරයන් විසින් මේ ඉඩම අත්කිසි කටයුත්තකට නොව ගබඩාවක් ඉදිකරවීමට පාවිච්චි කළ යුතුයි,

3 මෙහි සඳහන් දිනයේ පටන් සුමන හයක් ඇතුළතදී ඉඩම් කැබැල්ල නොදිය යුතු බවට භාගොන හේතු ලියා මාවෙන ඉදිරිපත් කළහොත් මිස නැත්නම් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙන්නෙමි

බඩලිච්චි බඩලිච්චි පේ මැන්ඩිස් ඉඩම් කොමසාරිස් තැන

1956 ජූනි 8 වැනි දින කොළඹ

பகுதி III—காணிகள்

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றோம்

சி. பி. டி. சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம ஜூன் மீ 19 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசுண்ணுவின் இலக்கம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம். Q.A 285/J 56 C 174

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், சலபிறறி கோறன், அங்குலான எனனும் கிராமத்தில், வெற்றகேயக்காவத்தை எனனும் காணியிலிருந்து சுமார் 1 1/2 ஏக்கர் விசாலமுள்ள காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு திருமதி எ டி. மெல், திரு சி ஏ டி. மெல் இருவருக்கும் சொந்தம், கிழக்கு திரு எம் அல்பிறட பொன்னுக்குச் சொந்தமான காணி, தெற்கு திரு உ பீறறா பானுந்து, திருமதி உ லூசிய பானுந்துக்குச் சொந்தமான காணி, மேற்கு கடற்கரை ரோட்டு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் படியும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றோம்

சி. பி. டி. சிலவா,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம ஜூன் மீ 19 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசுண்ணுவின் இலக்கம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் கியூ எ 276/ஜே 56 சி 65.

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக் சலபிறறி கோறன், முறட்டுவெல்ல எனனும் கிராமத்தில் மெல்லெல் தோட்டம் (மகடங்கேவத்தை) எனனும் காணியிலிருந்து ஒரு துண்டு காணி, ஏறக்குறைய 2 ஏ, 2 றூ, 20 போச்சல விசாலமுள்ளது எல்லைகள் பின்வருமாறு —

(1) வடக்கு பி. சிலியா பொன்னு அரேனுவில் மெண்டல், திருமதி. எல் டி. எல். பொன்னுவுக்கும் சொந்தமானது கிழக்கு அதே காணியின் மிகுதிப் பகுதி தெற்கு திருமதி விமலசிறி பொன்னுவுக்குச் சொந்தமான காணி மேற்கு - நெயில் பாதை

(2) வடக்கு திரு எம் ஆதா மெண்டல்வுக்குச் சொந்தமான காணி கிழக்கு : நெயில் பாதை

தெற்கு : திருமதி விமலசிறி பொன்னுவுக்குச் சொந்தமான காணி, மேற்கு கடற்கரை.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின்

சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாளஸ பேசிவல டி சிலவா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றோம்

சி. பி. டி. சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,
1956 ம ஜூன் மீ 28 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசுண்ணுவின் இலக்கம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்; கியூ 283/ஜே 56 எல் 109 (விடு)

காணியின் விபரம்

கொழும்பு டிஸ்திரிக், மெட்டத்துவ, சியன் கோறன் மேற்கு, பெலு மகற எனனும் கிராமத்தில் நத்து பச்சவலண்ட எனனும் காணியிலிருந்து சுமார் ஏறக்குறைய ஏ 3, றூ 3, ப 0 விசாலமுள்ள ஒரு துண்டு காணி எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு றட்டுபலவலண்ட எனனும் காணி டபிளயு பி ஏபிரகாரம்குச் சொந்தமானது கிழக்கு றட்டுபலவலண்ட எனனும் காணி டபிளயு கேறத் பெரோ, டி. எ மயநோலுக்கும் சொந்தம், கிராம ரோட்டு ஒரு பகுதியும், தெற்கு 'சுரூதாடு, கொங்காவத்தை' எனனும் காணி பி எல் பெரோவுக்குச் சொந்தமானது மேற்கு கொங்காவத்தை எனனும் காணி பி எல் பெரோவுக்குச் சொந்தமானது

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் படியும் நிலமும் நில அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றோம்

பி. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,
1956 ம ஜூன் மீ 11 ந உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசுண்ணுவின் இலக்கம். L D, 4921. நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 55 H 505.

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், உட்புலத்தம் பகுதி, யட்டிகனஉலு வடக்கு கினிகத்தேன கிராமத்தில் சுமார் 5 ஏ, 2 றூ, 0 பாச்சல விசாலமுள்ள பம்போனதோட்டம் எனப்படும் காணியின் ஒரு பாகம். இதன் எல்லைகள் பின்வருவன —

வடக்கு. கொழும்பு கினிகத்தேன பி. டபிளயு. டி. ரோட்டு கிழக்கு புலட்டெல் எல் அல்லது கமமல் எல். தெற்கு அதே காணியின் பாகம் (தேயிலை) மேற்கு நெய்யல்.

சி. பி. பி. பெரோ,
நிரந்தரக் காரியதரிசி

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின்

39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சானஸ் பேசுவல் டி. சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சி பி டி. சிலவா,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி,

கொழும்பு,
1956 ம் ஆம் மார்ச் 8 ந் உ.

மாகாண அலலது டி.லத்திரிக
ஏசனலின இலக்கம்
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
காரியாலயத்தின இலக்கம்,

J/J 55 E 338 (L.D 7534)

காணியின விபரம்

அமபாந்தோட்டை மாவட்டத்தில மேல கிருவப்பத்துவில் வத்துக்கந்த கிராமத்தில் பெலகெவத்தறேன எனனும் சமரா 1 ஏக்கா விஸ்திரண மான காணி, துணை 27, இ கி ப இல 147 எல்லைகள் —

வடக்கே. கிராமச் சங்கத் தெரு, கிழக்கே இ கி ப இல 147 ல சபரிமெறை 1 இல துணை 33, தெற்கேயும் மேற்கேயும் இதே காணியின பகுதி (இ கி ப இல 147 ல துணை 27)

அரசினா காணி, காணி அபிவிருத்தித் திட்டத்தில் கீழே பங்குதாரா களின உரிமைகள் கொள்ளப்படும.

இலக்கம் LA/ED/30/56

1950 ம் ஆண்டின 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம் ஆண்டின 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினபடியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின ஏற்பாடுகளின பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும எனறும் அச்சட்டத்தின 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சானஸ் போசிவல் டி. சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சி பி டி. சிலவா,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி,

கொழும்பு,
1956 ம் ஆம் மார்ச் 28 ந் உ.

மாகாண ஏசனலின இலக்கம் LA/ED/30/56
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின இலக்கம் J 56 E 90.

காணியின விபரம்

குருணாகல் மாவட்டம், தம்பத்தேனி ஹத்தப்பது, பெறாமடைல் பகுதி, லெலத்தேனிய கிராமத்திலுள்ள தொலபொக்கலாவறேன அலலது கல்வெறேனயாய அலலது மடனகறமுலறேன அலலது திகளறேன அலலது லெலத்தேனிய எலறேட எனனும் காணியிலிருந்து ஏறக்குறைய 2 ஏக்கா விசாலமுள்ள ஒரு பாகத்தின எல்லைகள் —

வடக்கு; புலுகறமுலகெலே எனனும் காணி, 422 ம பிரதமபட்டத்தில் 2 C ம துணை, கிழக்கு; சிறுறறு; தெற்கும் மேற்கும் அதே காணியின மிகுதிப் பாகங்கள், 422 ம பிரதமபட்டத்தில் 2 D ம துணை,

இலக்கம் LA/7337 J/HLG/894

1950 ம் ஆண்டின 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம் ஆண்டின 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினபடியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின ஏற்பாடுகளின பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும எனறும் அச்சட்டத்தின 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின 39 ம பிரிவினபடியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சானஸ் போசிவல் டி. சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

சி பி டி. சிலவா,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி,

கொழும்பு,
1956 ம் ஆம் மார்ச் 28 ந் உ.

மாகாண ஏசனலின இலக்கம் LA/7337
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின இலக்கம் J/HLG/894

காணியின விபரம்

குருணாகல் மாவட்டம், கடுமபொல ஹறப்பது, பிறறிகல் கோறூ, மாகணற, வெறகேயாவ, ஹெண்டியசல் எனனும் கிராமங்களிலுள்ள மஹாயய எலறேட பெலகெவத்த அலலது மாகணற எலறேட எனனும் காணிகளிலிருந்து 0 ஏக்கா, 0 றூட, 36 2 பொச்சல விசாலமுள்ள நிலம், 276, 277, 285 ம பிரதமபட்டங்களுக்கு 1 ம இணைபட்டத்தில் 72, 73, 74, 75 ம துணைகள் (276 ம பிரதமபட்டம்), 11, 12 ம துணைகள், (277 ம பிரதமபட்டம்), 33, 34, 35, 36, 37 ம துணைகளாக (285 ம பிரதமபட்டம்) அளந்து காட்டப்படுள்ளன,

இலக்கம் LA/ED/29/56

1950 ம் ஆண்டின 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம் ஆண்டின 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினபடியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின ஏற்பாடுகளின பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும எனறும் அச்சட்டத்தின 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின பிரகாரமும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சானஸ் போசிவல் டி. சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

சி பி டி. சிலவா,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1956 ம் ஆம் மார்ச் 28 ந் உ.

மாகாண ஏசனலின இலக்கம் LA/ED/29/56
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின இலக்கம் J 56 E 72

காணியின விபரம்

குருணாகல் மாவட்டம், லேவுடவிலி ஹறப்பது, கல்வ பலாதத் மிச்சல கிராமத்திலுள்ள முறென பிரகெறவத்த, முறெனபிரஹேன யாய எனனும் காணியிலிருந்து ஏறக்குறைய 2 ஏக்கா விசாலமுள்ள இரண்டு பாகங்களின எல்லைகள் —

வடக்கு 829 ம பிரதமபட்டத்தில் 122, 121, 33 ம துணைகள், கிழக்கு 829 ம பிரதமபட்டத்தில் 20 ம துணை, தெற்கு 829 ம பிரதமபட்டத்தில் 164 ம 118 ம துணைகள், மேற்கு 829 ம பிரதமபட்டத்தில் 66 ம துணை

LA 3499/J'55 T 220

1950 ம் ஆண்டின 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம் ஆண்டின 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தினபடியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின ஏற்பாடுகளின பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும எனறும் அச்சட்டத்தின 5 ம பிரிவின (1) ம உட்பிரிவினபடியும் 1954 ம் ஆண்டின 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினபடியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புகசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

பி புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம் ஆம் மார்ச் 1 ந் உ.

காணியின விபரம்

கீழே சொல்லப்பட்ட எல்லைகளுக்கானபடங்கியதும், சிலாபம் டி.லத்திரிக பிடடிகல் கோறூ தெற்கு, அனகனபிடடிய நிலைமக்காரரின பகுதியைச்சேர்ந்த மஹத்த அலலது மிஹிலக்கறவத்த என்றழைக்கப்படும் ஏறக்குறைய 4 ஏக்கா விசாலகொண்ட ஒரு காணித் துணை —

வடக்கு டி. எம் வீரகொடி அவர்களால் உரித்துப்பேசப்படும் காணியும் போலவத்த-தனகொடுவ பீ டபிளயு டி. ரெட், கிழக்கு. என ஜே குரேறு, ஏ டி ஜேமில் அப்பத்தியும் டி. எச் எல்லரிஸ் சிலவா அவர்களால் உரித்துப்பேசப்படும் காணிகள், தெற்கு கிருமதி எம் ஏ டி. பெரேறுவினால் உரித்துப் பேசப்படும் காணி, மேற்கு. விஸியம் ஜயவீரவினால் உரித்துப் பேசப்படும் காணி

LA 3543/J 56 C 52

1950 ம் ஆண்டின 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தினபடியுமான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின ஏற்பாடுகளின பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும எனறும்

අස්ස-දුதிන 3 ම පිරිහින (1) ම உபிரிவினபடியும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுக்கற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி சாளஸ பொலிவல் டி சிலவா ஆசிய நான இக்கரஸ் பிரகடனம் செய்கின்றேன்

சி டி டி சிலவா,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,
1956 ம (நூ) வைகாசிமீ 9 ந வ

காணியின் விபரம்

கீழ்ச சொல்லப்பட்ட எல்லைகளுக்களுள்படியும், சிலாபம் டிஸ்ட்ரிக்ட், டிப்டிகல் கோர்ட்டை தெற்கு, இரண்டிலையில இருக்கும் டிமெல் எஸ்டேட் என்றழைக்கப்படும் காணியில் 7 ஏக்கர் 1 ரூட், 20 பாசசல் விசாலம் கொண்ட ஒரு பகுதி —

1 வடக்கு இரண்டில எஸ்டேட் என்றழைக்கப்படும் காணி, கிழக்கு ரோட் (லாசி அடிப்பார்), தெற்கு முடிக்குரிய காணி, மேற்கு கடற்கரை ஓரம்

குறி இல MA/AC/1978/53

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்வனவு (திருத்தச்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்வனவுச் சட்டம்

1954 ம (நூ) 39 ம இலக்க காணி கொள்வனவு (திருத்தச்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம (நூ) 9 ம இலக்க காணி கொள்வனவுச் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உபிரிவின கீழ் ஓர் பிரிவுக் தேவைக்கு வேண்டிய தான பின்சொல்லப்படும் காணிகளை அரசாட்சியார் ஆட்சி ஒப்புக்கொள்ள எண்ணியிருக்கிறார்களென்று இதனால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

ஆட்சி ஒப்புக்கொள்ளும் காணிகளின் விபரம் —

பிரதம படத்து இல A 3935 திம்பிரிக்கசியா, தொகுதி இல 25 மேல் மாகாண கொழும்பு டிஸ்ட்ரிக்ட் (கொழும்பு நகரசபை எல்லைக் குட்பட்ட) திம்பிரிக்கசியா

குணம் 1

காணியின் பெயர் கிறுல வீதி வரிப்பண இல 60 ம, சித்திரா ஒழுங்கை, 6 ம, 10 ம காணியின் பகுதிகள், விபரம் 50 வருஷ தென்னமரங்கள் 3 ம, 1 வெரலுமரம், 15 வருஷ கொட்டானமரம் 1 ம, 2 வாழை மரக்கூட்டும், 20 வருஷ கழக மரம் 1 ம, தகர மரக் கொட்டிலின் பகுதிகளும், கம்பி வேலியுமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி எல பி குணத்திலக்க, பட்டான தோட்டம், கொட்டாவா, அங்கொட்டை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 11 20

குணம் 2

காணியின் பெயர் கிறுலவீதி வரிப்பண இல 66 ம காணியின் பகுதி, விபரம் 40 வருஷ தென்ன மரங்கள் 4 ம, 5 வருஷ தென்னமரம் 1 ம, 20 வருஷ மாமரம் 2 ம, 30 வருஷ முருக்கமரம் 1 ம, ஒடுபோட்ட கற்கடையின் பகுதிகளும், கற்காணுமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி யூ ஏ பெரேரா, - 76, கிறுல வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 12 45

குணம் 3.

காணியின் பெயர்: கிறுலவீதி வரிப்பண இல 66 ம காணியின் பகுதி, விபரம் தோட்டத்தின் பகுதி (செய்யயிரிலை), உரித்தாளியின் பெயர் கொழும்பு நகரசபையும், ஸ்ரீமதி யூ ஏ பெரேராவும, 76, கிறுல வீதி, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 0 20

குணம்: 4.

காணியின் பெயர் சித்திரா ஒழுங்கை வரிப்பண இல 15 ம காணியின் பகுதி; விபரம் தோட்டத்தின் பகுதி (செய்யயிரிலை), உரித்தாளியின் பெயர்: கொழும்பு நகரசபையும் டகரா டபினயு எல் டபினயு லுடிக்கினசம் 15, சித்திரா ஒழுங்கை, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 11

குணம் 5

காணியின் பெயர் சித்திரா ஒழுங்கை 16/1 ம வரிப்பண இல காணியின் பகுதி, விபரம் பாதை, உரித்தாளியின் பெயர் கே வி பி ஈபிரேசியாவும், கே வி டி கிளாரா, 16/1 சித்திரா ஒழுங்கை, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 54

குணம் . 6

காணியின் பெயர் சித்திரா ஒழுங்கை, வரிப்பண இல 18/16 ம காணியின் பகுதி, விபரம் தோட்டத்தின் பகுதி (செய்யயிரிலை) ஒடு போட்ட கலீட்டின் கனகிறீற் மழைக்கூடாரமும், காயநக வேலியின் பகுதியுமுள்ளது. உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி கே வி டி தியடோரா, 18/16 சித்திரா ஒழுங்கை, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப. 0 74

குணம் 7

காணியின் பெயர் சித்திரா ஒழுங்கை வரிப்பண இல 18/16 ம காணியின் பகுதி; விபரம் தோட்டத்தின் பகுதி (செய்யயிரிலை); உரித்தாளியின் பெயர் கொழும்பு நகரசபையும். ஸ்ரீமதி கே வி டி தியடோரம் 18/16 சித்திரா ஒழுங்கை, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 00 26

குணம் 8

காணியின் பெயர் சித்திரா ஒழுங்கை வரிப்பண இல 18 ம காணியின் பகுதி, விபரம் கூழாங்கல் வீதி, உரித்தாளியின் பெயர் கொழும்பு நகரசபை, விசாலம் ஏ 0, ரூ 0, ப 3 03.

குணம் 9

காணியின் பெயர் சித்திரா ஒழுங்கை வரிப்பண இல 18 ம காணியின் பகுதி, விபரம் கூழாங்கல் வீதி, உரித்தாளியின் பெயர் ஆர்தர் வீரக்கோன, 18/19 சித்திரா ஒழுங்கை, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 5 50

குணம் 10

காணியின் பெயர் சித்திரா ஒழுங்கை வரிப்பண இல 18/15 ம காணியின் பகுதி, விபரம் பூமரங்களும் கரசவரின பகுதியுமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் ஆர்தர் வீரக்கோன, 18/19 சித்திரா ஒழுங்கை, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 0 34

குணம் 11

காணியின் பெயர் சித்திரா ஒழுங்கை வரிப்பண இல 24 ம காணியின் பகுதி, விபரம் 3 வருஷ பப்பாசி மரம் 1 ம, வாழை மரக் கூட்டங்களும், 1 கிறுக் மணவீட்டின் பகுதியுமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் எச் இ யானஸ், ஸராக் ஒழுங்கை, திம்பிரிக்கசியா, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 18 77

குணம் 12

காணியின் பெயர் சித்திரா ஒழுங்கை வரிப்பண இல 18/6-8 ம காணியின் பகுதி, விபரம் 40 வருஷ தென்ன மரங்கள் 2 ம, 20 வருஷ மா மரம் 1 ம, 3-10 வருஷ ஆத்தா முரங்கள் 2 ம, 10 வருஷ முருங்கை மரங்கள் 2 ம, 10 வருஷ விலை மரம் 1 ம, 1 வருஷ பப்பாசி மரங்கள் 3 ம, வாழை மரக் கூட்டங்களுமுள்ளதோட்டம், உரித்தாளியின் பெயர் ஏ இ. அலலை, 18/6, சித்திரா ஒழுங்கை, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 9 15

குணம். 13

காணியின் பெயர் சித்திரா ஒழுங்கை வரிப்பண இல 41/1 ம காணியின் பகுதி, விபரம் 40 வருஷ தென்ன மரங்கள் 2 ம, 10 வருஷ மாமரம் 1 ம, 4 வருஷ பப்பாசி மரம் 1 ம, ஒடுபோட்ட கற்கக்கூசும், கற்காணுமுள்ள தோட்டம், உரித்தாளியின் பெயர் கே மில்லி சிலவா 41/3, சித்திரா ஒழுங்கை, கொழும்பு, விசாலம் ஏ 0, ரூ 0, ப 2 13

குணம் 14

காணியின் பெயர் சித்திரா ஒழுங்கை வரிப்பண இல 41/1 ம காணியின் பகுதி, விபரம் தோட்டத்தின் பகுதி (செய்யயிரிலை), உரித்தாளியின் பெயர் கொழும்பு நகரசபை, விசாலம் ஏ. 0, ரூ 0, ப 00 06

குணம் . 15

காணியின் பெயர் சித்திரா ஒழுங்கை வரிப்பண இல. 41/1 ம காணியின் பகுதி, விபரம் தோட்டத்தின் பகுதி (செய்யயிரிலை), உரித்தாளியின் பெயர் முடிக்குரியது, விசாலம் ஏ 0, ரூ 0, ப 0 08 மொத்தம் ஏ 0, ரூ 1, ப 24 56

குணங்கள் 1-5 1956 ம (நூ) ஜூலைமீ 25 ந திகதி பிற்பகல் 2 30 மணிக் கு,

குணங்கள் 6-10 1956 ம (நூ) ஜூலைமீ 26 ந திகதி பிற்பகல் 2 30 மணிக் கு

குணங்கள் 11-15 1956 ம (நூ) ஜூலைமீ 27 ந திகதி பிற்பகல் 2 30 மணிக் கு

மேற்சொல்லப்பட்ட காணிகளுக்கு உரித்துப் பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் பெற்ற காரியகாரமூலமாக கொழும்பு நகரசபைக் கந்தோரில் மேற்சொல்லப்பட்ட திகதிகளில் என்னுள்ள வெளிப்படும் அக்காணிகளிலுள்ள உட்கணிகளின் தலைமைக்கும், சொல்லப்பட்ட காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ளக் கொடுக்கும் நஷ்டப் பணத்தை பெறுமுரிமை விவரங்களையும், நஷ்டப் பணத்தின் தொகையையும் அத்தொகையின் கணக்கு விவரங்களையும் எழுத்திலும் (ஆணைப்பிரதியில்) 1956 ம (நூ) ஜூலை மாதம் 17 ந திகதி அல்லது அதற்குமுன் எனக்கு அறிவிக்கும்படி இதனால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன

டபினயு கோபல்லாவ,

கொழும்பு நகர கமிஷனரும், ஆட்சி ஒப்புக் கொள்ளும் உத்தியோகஸ்தரும்

நகர கமிஷனா கந்தோரா,

நகர மண்டபம்,

கொழும்பு, 1956 ம (நூ) ஜூலைமீ 1 ந வ.

இல R/Q 99

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதம படம் இல S 3,969 கிராமம்—நாவெலி

துண்டு 6

காணியின் பெயர் மிலக்கஹுவத்தை எனறேற, கலப்பொத்தை ரேட்டி. விருக்கும் வரிமதிப்பு இலக்கம் 15, 15/1, 15/2, 15/3 ஐ உடையது விபரம் ஓட்டல வேயப்பட்ட கல்லால் கட்டப்பட்ட இரண்டு கட்டிடங்களையும் ஒரு கட்டப்பட்ட கக்கசையம், ஒரு கட்டப்பட்ட சிணறறையும், நாலு கைவிடப்பட்ட வானபடைத் தாக்குதல்க்காக நிறுவப்பட்ட மடுவங்களை யுடைய பரந்த தரிசு நிலத்தையுள் கொண்ட தென்னந் தோட்டம் உரித்தாளியின் பெயர் எச் எம் பெரேரா, "சிறி பாலி", ராஜகிரியா விசாலம் ஏ 3, று 0, ப 2 8

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாடி அல்லது முறைப்படி எழுத்தில அறிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 30 ந் திகதி 10 30 மணிக் கு கொழுமபுக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்க ளுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபற்றி தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 20 ந் திகதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

பூ ஏ குணரடண,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசணு

கொழுமபுக் கச்சேரி,

1956 ம ஆண்டு ஜூன் 30 ந் உ.

QA 271/J 56 S 23

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்

ஆரம்பப்பட்ட இல. ஏ 3,993 கிராமம்—இலக்கப்பத்திய

துண்டு 1.

காணியின் பெயர் கப்புறுபண்டாரவத்தை, காணி இல. 51 A, ஏனெனல் பிளேஸ், விபரம் தோட்டம்; உரிமையாளர் பெயர் சகிமா பர்னாநு, என இதிரா பொனாநு, எஸ் சந்திர பர்னாநு, எஸ் இராணி பர்னாநு, திரு எஸ் யோசப் பர்னாநுவின் பிள்ளைகள், கே நெல்லி ரேசலீன் பர்னாநு, திருவரும் இல 5, லேடி டாலிவின் டி சொயசா ரேட்டி, இடம், முறட்டுவாணி உள்ளவர்கள், விசாலம் ஏ 0, று 0, ப 06 0

துண்டு 2.

காணியின் பெயர் கப்புறுபண்டாரவத்தை எலியல் கோவில்வத்தி தெவெட்டகாவத்தை, இல 69/1, 69/21, 69/2A, இலக்கப்பத்திய ரேட்டி விபரம் தென்னந் தோட்டம், உரிமையாளர் பெயர் திருமதி டபிளபு டி பர்னாநு, இலக்கப்பத்திய, முறட்டுவா, விசாலம் ஏ 1, று 2, பெ 15 6.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாடி அல்லது முறைப்படி அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 21 ந் தேதி 11 மணிக் கு கொழுமபுக் கச்சேரியில் என முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தை களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபற்றி தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 14 ந் தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

பூ ஏ குணரடண,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசணு
கொழுமபு டிஸ்திரிக்

கொழுமபுக் கச்சேரி,

1956 ம ஆண்டு ஜூன் 4 ந் உ.

இலக்கம் R/Q 4340/21

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதம படம் இல A 3984 கிராமம்—கொட்டிஹாவத்தை

துண்டு 1

காணியின் பெயர் கோங்கஹாவத்தை, விபரம் தென்னந் தோட்டத் தின் பகுதி (பயிர்செய்கை இலலை), உரித்தாளியின் பெயர் ஸ்ரீமான எம் லி ரெட்டிக் கோ, கொட்டிகாவத்தை, அங்கொட்டி, விசாலம் ஏ 0, று 0, ப 1 3

துண்டு 2

காணியின் பெயர் பகீர்கஹாவத்தை, விபரம் தென்னந் தோட்டம்; உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி பி ஏ குணரடண, கொட்டிகாவத்தை, அங்கொட்டி, விசாலம் ஏ 0, று 0, ப 3 9

மேற்குறித்த காணிக் கு உரித்துப் பேசுகின்ற சகலரும் தாமாடி அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 28 ந் திகதி 10 00 மணிக் கு கொழுமபுக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்க ளுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபற்றி தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஜூன் மாதம் 10 ந் தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதி களாக எனக்கு அறிவிக்குமபடியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்ற னர்.

பூ ஏ குணரடண,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசணு

கொழுமபுக் கச்சேரி,

1956 ம ஆண்டு ஜூன் 22 ந் உ.

L D 4641

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார எண்ணியிருக்கிறார்கள் எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், உட்புலத்தம் பகுதி, அம்பகமுல் கோறன் சிட்டக்கங்குல கிராமத்தில் 5 ஏ 1 று 33 6 பர்சசல் விசாலமுள்ள டலஹவுஸ் தோட்டம் எனப்படும் காணியின் பகுதியை ஆரம்பப்பட்ட இலக்கம் A 2,319 ல் துண்டு 1, 2, 5, 6, 8, என அளந்து விபரிக்கப் படுகுகின்றன இதன விபரங்கள் பின்வருவன :-

துண்டு 1

உரித்தாளியின் பெயர் முத்தசாமி சுப்பையா, டலஹவுஸ் தோட்டம், மலகெலியா, ஏ 4, று 0, ப 16 8

துண்டு 2

உரித்தாளியின் பெயர் முத்தசாமி சுப்பையா, டலஹவுஸ் தோட்டம், மலகெலியா, மலகெலியா கங்குலத்தென்னயிலிருக்கும் டி ஜி கொர் எனலில் அப்புறாமி அவர்களால் தகராறுசெய்யப்பட்டது, விசாலம் ஏ 0, று 0, ப 28 2

துண்டு 5

உரித்தாளியின் பெயர் முத்தசாமி சுப்பையா, டலஹவுஸ் தோட்டம், மலகெலியா, விசாலம் ஏ 0 று 0, ப 05 2

துண்டு 6

உரித்தாளியின் பெயர் முத்தசாமி சுப்பையா, டலஹவுஸ் தோட்டம் மலகெலியா ஏ. 1, று 0, ப 18 4

துண்டு 8

உரித்தாளியின் பெயர் முத்தசாமி சுப்பையா, டலஹவுஸ் தோட்டம், மலகெலியா, விசாலம் ஏ 0, று 0, ப 05 0

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 18 ந் தேதி முப் 10 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 11 ந் தேதி அல்லது அதற்கு முன்னா எழுத்தில் இருபிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

ஆ த மூத்தி,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

கண்டி கச்சேரி,
1956 ம் ஆண்டு ஜூன் 2 ந் உ.

என்னும் காணியிலிருந்து 1 ஏ, 3 ரூ, 37 1/2 பேச்சல விசாலமுள்ள நிலம், 2,155 ம் பிரதமப்படத்துக்கு 3 ம் இணைப்படத்தில் 293 ம் துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளது

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 12'ந் திகதி காலை 9 30 மணிக்கு குருநாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 4ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

பி எச் உ. சொயசா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

குருநாகல் கச்சேரி,
1956 ம் ஆண்டு மே 30 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணிகளின் விபரம் —

கண்டி மாவட்டம், உட்பலாத்த பகுதி, கங்காபாடி கோறளை, கிரிந்த கிராமத்திலுள்ள திகத்தெயிய காணியில் 18 ஏ, 0 ரூ, 31 பச்சல கொள்ளுள்ள பாகம் இதன் விபரங்கள் ஆரம்பப்பட இல A 2,335.ல் துண்டுகள் 1, 2 என விபரிக்கப்பட்டுள்ளது.

துண்டு 1.

விசாலம் : ஏ 18, ரூ 0, ப 16, உரித்தாளியின் பெயர் ஆர் எல் இலன்சுன், கிரிந்த வல்லவ, கம்பளை

துண்டு 2

விசாலம் : ஏ. 0, ரூ. 0, ப. 15, ஆர் எல் இலன்சுன், கிரிந்த வல்லவ, கம்பளை, நம்பா 8, கல்கோள்கெதர், கொட்டகலஓளுவ ஓந்தெனியிலிருக்கும் எச் எம். பிசோமெனிக்க அவர்களால் தகரா செய்துப்பட்டுள்ளது

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 18 ந் தேதி காலை 12 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 11 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ஆ த மூத்தி,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

கண்டி கச்சேரி,
1956 ம் ஆண்டு ஜூன் 4 ந் உ.

கவனிக்கவேண்டியது இது சம்பந்தமாகக் கடிதம் வரைவோர் இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்க வேண்டும்

கு இல LA/LG/55/39/J 55 LG 82

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம்

13 5 55 ம் திகதிய 10,794 ம் இலக்க அரசாங்க "கெசெர்" புத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 21,455 ம் திகதிய 3 55 LG 82 ம் இலக்கப் பிரகடனத்தில் கெளரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்துள்ளபடி.

குருநாகல் மாவட்டம், கடுமபொல ஹற்பத்துவில் பிறழ்கல் கோறளை வகுறெல்ல கிராமத்திலுள்ள மறண்டஹில்லவ என்னும் காணியிலிருந்து 0 ஏக்கர், 0 ரூட, 02 9 பேச்சல விசாலமுள்ள நிலம், 252 ம் பிரதமப்படத்துக்கு 2 ம் இணைப்படத்தில் 15 ம் துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளது

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 20 ந் தேதி காலை 9 30 மணிக்கு குருநாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம் ஆண்டு ஜூலை மாதம் 12 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

பி எச் உ. சொயசா,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

குருநாகல் கச்சேரி,
1956 ம் ஆண்டு ஜூன் 2 ந் உ.

கவனிக்கவேண்டியது இது சம்பந்தமாகக் கடிதம் வரைவோர் இதன் குறிப்பிலக்கத்தைக் குறிக்கவேண்டும்

இலக்கம் LA/BD/8/53/J/B/668/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

1956 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ந் திகதியின் 10,910 ம் இலக்க அரசாட்சி "கெசெர்" புத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 1956 ம் ஆண்டு மாசு மாதம் 12 ந் திகதியின் J/B/668/53 ம் இலக்கப் பிரகடனத்தில் கெளரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவர்கள் தீர்மானித்துப் படி குருநாகல் மாவட்டம், கடுமபொல ஹற்பத்து யற்றிக்ஹ கோறளை வட்டக்கு, எப்பலெனிய என்னும் கிராமத்திலுள்ள ஹிண்டஹல்லவத்தை

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கடைசிக் கிராமப்படம் 202 ன் அதுபந்தம் 3 வத்துபிறறியா கிராமம், மெத்தத்து, நவதுண கோறளை, இரத்தினபுரி துண்டு : 374

காணியின் பெயர் தெவிக்ஹேறென் விபரம் தோட்டம், அதில 1-4 வருட பலா, தென்னு, கஜா, ராப்பலா, பயபா, தோடை, கொட்டான், முருங்கை மரங்களும், வாழைகளும், மரவள்ளி, வெற்றிலை, கிழங்கு, காய்கறி, பயிர்களும், நிரந்தர பாடசாலைக் கட்டிடமும், 2 தற்காலிகக்

LL/A 5758

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின் படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கடைசிக் கிராமப்படம் 202 ன் அதுபந்தம் 3 வத்துபிறறியா கிராமம், மெத்தத்து, நவதுண கோறளை, இரத்தினபுரி துண்டு : 374

காணியின் பெயர் தெவிக்ஹேறென் விபரம் தோட்டம், அதில 1-4 வருட பலா, தென்னு, கஜா, ராப்பலா, பயபா, தோடை, கொட்டான், முருங்கை மரங்களும், வாழைகளும், மரவள்ளி, வெற்றிலை, கிழங்கு, காய்கறி, பயிர்களும், நிரந்தர பாடசாலைக் கட்டிடமும், 2 தற்காலிகக்

கட்டிடங்களும் சேனையும் உள்ளன உரித்தானியின் பெயர் பற்றல் வதகுப்பிறறியா கிராம அபிவிருத்தி சங்கத்தால் கட்டப்பெற்ற கட்டிடங்கள வதகுப்பிறறியா சி க பாடசாலை தலைமை ஆசிரியராலும் - பிள்ளை களாலும் செய்யப்பட்ட பயிர்கள், உரிமை கோருவோர் வை சிறிபுஞ்சா, வை நாடன, ஜீ எம் பெதனம்லி, சகியமன்னலாகே குணதாசா (மைனா), மேற்பாபாவையாளர் சகிய மன்னலாகே சவலா, வதகு பிறறியா, நிறைநிகல் விசாலம் ஏ 0, று 1, பே 8 5

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரால்லமாக 1956 ம ஆண்டு ஜூலை மாதம் 27 ந திகதி முற்பகல் 10 மணிக்கு இரத்தினபுரி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ருபெற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபெற்ற தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும், 1956 ம ஆண்டு ஜூலை மாதம் 19 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

முக்கிய கவனிப்பு — எடுத்துக்கொள்ளப்படும் காணிக் கு உரிமை கோரு வோர் விசாரணையின் பொழுது அக்காணியின் சகல உறுதிகளையும் எனனிடம் சமாப்பிக்கவேண்டும்

ஜே ஜே ஜி அமிரதநாயகம், டி.ஸ்திரிக உதவி அரசாட்சி ஏசனடு
இரத்தினபுரி கச்சேரி,
1956 ம ஆண்டு மேமீ 31 ந உ.

இலக்கம் L M 5552

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின யடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட்ட இல A 830 கிராமம்—ஹெற்றிமுல்ல

துண்டு 1

காணியின் பெயர் 'தெல்கோட்டே' ஹேன கொற்று கொடெல்ல; விபரம் 2 நிரந்தரமற்ற வீடு, 78 தென்கை, 73 தென்கை சிறு மரங் கள், 47 பாகு மரங்களையுடைய தென்கை தோட்டம்; உரிமையாளர் : றி எல் சிறில், ஹெற்றிமுல்ல, டி ர வெயர்வெதா, டெல்ல கொம்பனி, கொலன்னாவை, டி. எம் டி சிலவா, ஹோமலெல் தோட்டம், ஹோம கம், திருமதி ஓ ஹேமன், வாட்கொட தோட்டம், மாதகை, திருமதி ஜி ஹேமன் தலங்கம் எஸ்டேட், நக்கியத்தெனிய, பரப்பு ஏ 1, று 3, ப 37 09.

துண்டு 2

காணியின் பெயர் 'தெல்கொட்டே' ஹேன, விபரம் ஒரு நிரந்தரமற்ற கட்டிடம், 197 தென்கை, 4 பலா, 41 பாகு, 1 பருத்தி, 3 ராப்பொ, 3 மா, 2 எலுமிச்சை, 2 தோடை, 3 கச, 3 கபொக மரங்களையுடைய தென்கை தோட்டம், உரிமையாளர் கெ கெ சோம்பால், எச எம் குலத்தையக, கேகாலை, இலலிபுங்கமுவ பாசாலை, நெல்லுத்தெனிய மேற்பாத்தா, பரப்பு ஏ 3, று 2, ப 15 4

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரால்லமாக 1956 ம ஆண்டு ஜூலை மாதம் 26 ந தேதி காலை 10 00 மணிக்கு கேகாலை கச்சேரியில் 'எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவா களுக்குள்ள உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற் கான நஷ்ட ருபெற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபெற்ற தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஜூலை மாதம் 19 ந திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப் படுகின்றனா

டி. அலுவிகார, டி.ஸ்திரிக அரசாட்சி ஏசனடு.
கேகாலை கச்சேரி,
1956 ம ஆண்டு ஜூன்மீ 2 ந உ.

இலக்கம் L M 5578

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம பிரிவின யடியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம

உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட்ட இல A 832 கிராமம்—ஹிங்குலாய

துண்டு 1

காணியின் பெயர் ஹஜிஆல்லகே வத்த, விபரம் 4 றப்பா மாம, ஒரு நிரந்தரமற்ற பாடசாலை கட்டிடத்தையுடைய பாடசாலை வளவு, உரிமையாளர் எம் எ. எம் அப்துல் றஹிம், ஹிங்குலாய, எம் எ எம் டீன் மரைக்கார, கிரினகத்தெனிய, எம் எ எம் எல் மரைக்கார, ஹிங்குலாய, பரப்பு ஏ 0, று 0, ப 14 1

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரால்லமாக 1956 ம ஆண்டு ஜூலை மாதம் 27 ந தேதி காலை 2 30 மணிக்கு மாவன்னெல் ஹிடு லீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநதைகளின் தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ருபெற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங் களையும், நஷ்ட ருபெற்ற தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1956 ம ஆண்டு ஜூலை மாதம் 20 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

றீ எல் துரை அப்பா, டி.ஸ்திரிக அரசாட்சி ஏசனடு
கேகாலை கச்சேரி,
1956 ம ஆண்டு ஜூன்மீ 2 ந உ.

நாளுவித அறிவித்தல்

LS 3497

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணி பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

யலகுமுற்ற கிராம அபிவிருத்தி சங்கப் பொறுப்பாளரான, திருவாளர் கள் ஜெயசிங்ககே டொன ஜேபில் அப்புறாமிடியும் திஸையூயர் முடியானசலாகே ரிஸலஹாமிடியும், பதுளை மாவட்டத்தை சேர்ந்த வெல்லாசப் பகுதியில், இத்தானைத்த தனயமகம் எனனுமிடத்தில் பிரதமபடம் 577 ல 20 ம துண்டு காணியாகிய முடிக்குரிய காணியிலிருந்து 1/2 ஏக்கர் நிலத்தை குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்நிலம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மறறும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றிற்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

(அ) காலம் 5 வருடம்;

(ஆ) வாடகை வருடம் ரூபா 1/-

(இ) குத்தகையை பெறுபவர்கள், குத்தகை தொகையினை திகிலிலிருந்து ஆறுமாத காலத்திற்குள் வதுளை மாவட்ட அரசாங்க அதிகாரி திருப்பிப்படுமடியாக, ஒரு சனசமூக கட்டிடக்காரர் ஒரு விளையாட்டு மைதானத்தையும் அமைக்க வேண்டும்

(ஈ) குத்தகையாளர் இந்நிலத்தை சனசமூக நிலையத்திற்கும் விளையாட்டு மைதானத்திற்கும் ஒவிய வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்தகையிலிருந்து ஆறு மீடமம் க்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் எனக்குக் காட்டினால் இது வழங்கப்படும்

டபியு டபியு ஜே மொனாபல், காணி அதிகாரிக்கார

கொழும்பு,
1956 ம ஆண்டு ஜூன்மீ 8 ந உ.

LS 2394

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணி பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

சிலேங்க கிராம அபிவிருத்தி சங்கப் பொறுப்பாளர்களான திருவாளர் கள் வீரகோன முடியானசலாகே புஞ்சி மஹாதமயா, றநபதிவியான லாகே அகோலில், கட்டிடத்தில் கித்தெனிகொட எனனும் கிராமத்தில் உள்ள பிரதமபடம் 562 ல, 15 ம துண்டு காணியாகிய முடிக்குரிய காணியிலிருந்து 1/2 ஏக்கர் நிலத்தை, ஒரு சபா மண்டபம் அமைக்க, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்நிலம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மறறும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றிற்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

(அ) காலம் 5 வருடம்

(ஆ) வாடகை வருடம் ரூபா 1/-

(இ) குத்தகையாளர், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து இரத்தினபுரி அரசாங்க மாவட்ட அதிபர் திருப்பிப்படும படியாக அந்நிலத்தில் ஒரு சபா மண்டபத்தை ஒரு வருட காலத்திற்குள் அமைக்க வேண்டும்

(ஈ) குத்தகை எடுப்பவர் அந்நிலத்தை ஒரு சபா மண்டபம், அமைக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு சிறுமுகுகள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிளபு டபிளபு ஜே மெனடியல்,
காணி அதிகாரிக்காக,

கொழும்பு,

1956 ம் ஆண்டு ஜூன் 8 ந் உ.

LS 3547

1948 ம் ஆண்டின் முடிக்கூரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம் பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

படிக்கற்றமடுவ கூட்டுறவு, தொழிற பொருள் விற்பனவுச் சங்கம், குறுகுவேலத் திட்டத்தில் வலது எரிக்கரை 1-3 பிரிவினாள் சமூக மன்றத்திலிருந்து ஒரு ஏக்கர் முடிக்கூரிய காணியை அதில் ஒரு பண்டக் சாலை அமைக்கும் பொருட்டு குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளது என இத்தால் அறிவிக்கப்படுகிறது

2 இந்நிலம் மிகவும் வசதியாக இத்தேவைகளுக்கொருக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மறும் நிபந்தனைகளோடு பிளவருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது —

(அ) காலம் 99 வருடம்

(ஆ) வாடகை வருடம் ரூபா 1/-; ஆனால் ஒவ்வொரு 30 வருஷத்திற்கு ஒரு முறை திருத்தி அமைக்கும்பொழுது முன் கூறிய வாடகையிலிருந்து 50% மேற்படக்கூடாது

(இ) குத்தகையாளர் குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஆறு மாத காலத்திற்குள் அனுராதபுர மாவட்ட அரசாங்க அதிபர் திருப்பிப்படுமபடியாக இந்நிலத்தில் ஓர் பண்டக்காலை நிறுவ வேண்டும்

(ஈ) குத்தகையாளர் இந்நிலத்தை ஒரு பண்டக்காலை தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு சிறுமுகுகள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிளபு டபிளபு ஜே மெனடியல்,
காணி அதிகாரிக்காக,

கொழும்பு,

1956 ம் ஆண்டு ஜூன் 8 ந் உ.

இல L.L/D 91

1948 ம் ஆண்டின் முடிக்கூரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம் பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

அனாத்ருவர குயவர் சங்க நம்பிக்கைப் பொறுப்பாளர்களும், பொருள், இடம்பேயைச் சேர்ந்தவர்களுமாய் திருவாளர்கள் பொலுவனே படகெலகே சாமெல், ஜியன் படகெலகே சிரிஅபு, கொலுவர் படகெலகே ருளஅபு, கொலுவர் படகெலகே புஞ்சிநை, பாநாந்து படகெலகே மெனிக அபு என்பவர்கள், இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கொற்றகொட கிராமத்திலுள்ளும் கண்டசி கிராமப்படம் 440 இல 6 ம

இலக்கத் துணைமாய் முடிக்கூரிய காணியிலிருந்து ஏறக்குறைய அரை ஏக்கர் நிலத்தை, அதில் ஒரு களஞ்சியம் நிறுவதற்கொருட்டு, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளனர்

2 இந்நிலத்தில் பயிர்கள் ஒன்றுமில்ல அது ஒரு பறறைக்கட்டு இந்நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மறும் நிபந்தனைகளோடு பிளவருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம், 5 வருடம்,

(ஆ) வாடகை வருடம் ரூபா ஒன்று,

(இ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து 6 மாத காலத்துள் இரத்தினபுரி அரசாங்க மாகாண அதிபர் திருப்பிப்படுமபடியாக, அந்நிலத்தில் ஒரு நிரந்தர களஞ்சியம் நிறுவதல் வேண்டும்

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை ஒரு களஞ்சியம் தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு சிறுமுகுகள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிளபு டபிளபு ஜே மெனடியல்,
காணி அதிகாரிக்காக,

கொழும்பு,

1956 ம் ஆண்டு ஜூன் 8 ந் உ.

LJ 737 (LS)

1948 ம் ஆண்டின் முடிக்கூரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம் பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

மின்னேறியாலினுள்ள கூட்டுறவு கமத்தொழிற பொருள் விற்பனவுச் சங்கம் பொலனறுவ டிஸ்திரிக்டிலுள்ள ஹீரகருக்கொடையில் I S P P, 7 ல் 276 ம் அளவிலிருந்து ஒரு ஏக்கர் முடிக்கூரிய நிலத்தை, அதில் பண்டக்காலைகளும், சங்கக்கூட்ட மண்டபத்தையும், இரண்டு லொறிகளை விடக்கூடிய கராச்சகையும், நெல் அடித்தல் நிலத்தையும், மற தொழிலாளர்களுக்கு வீடுகளும் கட்ட, குத்தகையாகத் தரும்படி விண்ணப்பித்துள்ளது

2 இந்நிலம் அமைந்திருக்கும் முறையில் இந்நோக்கங்களுக்கொருக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மறும் நிபந்தனைகளோடு, பிளவருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.

(அ) காலம் 99 வருடம்,

(ஆ) வாடகை வருடம் ரூபா 100, ஆனால் ஒவ்வொரு 30 வருஷத்திற்கு ஒரு முறை வாடகை திருத்தி அமைக்கும்பொழுது, முன் கூறிய வாடகை தொகையிலிருந்து 50% மேற்படக்கூடாது

(இ) குத்தகையாளர், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்திற்குள் பொலனறுவை மாவட்ட அரசாங்க அதிபர் திருப்பிப்படுமபடியாக இந்நிலத்தில் பண்டக்காலைகளையும், சங்கக் கூட்ட மண்டபத்தையும், கராச்சகையும், நெல் அடிக்கும் நிலத்தையும் தொழிலாளர் வீடுகளையும் கட்டி முடிக்க வேண்டும்.

(ஈ) குத்தகையாளர் இந்நிலத்தை மேலே (இ) ல் கூறிய காரியங்களுக்கொரு உபயோகிக்கலாமேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக்கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு சிறுமுகுகள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினுலன்றி இது வழங்கப்படும்

டபிளபு டபிளபு ஜே மெனடியல்,
காணி அதிகாரிக்காக

கொழும்பு,

1956 ம் ஆண்டு ஜூன் 8 ந் உ.